

வி. கோ. சுரியநாராயண சாஸ்திரியார், பி.ஏ.,

அவர்கள் இயற்றிய

நாற்கேளுத்தி.



முதற்பகுதி.

5. தமிழ்ப்புலவர் சரித்திரம்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

சொருள்க்கம்

1. செயங்கோண்டான்
2. புக்ஷேந்திப் புலவர்
3. வைத்தியநாத நாவலர்
4. சுப்பிரமணிய தீக்ஷி தர்
5. மயிலேறும் பெருமாள் பிள்ளை
6. சுவாமிநாத தேசிகர்
7. அருணுசலக் கவிராபர்
8. கடிகைமுத்துப் புலவர்
9. சி. வை. தாமோதரம் பிள்ளை

மு க வு ரை

ஆசிரியர் ஒரோவொர் காலத்தில் மாதாந்த பந்திரிகைகளிலும், தாம் பதிப்பித்த சில நூல்களின் முகவூரைகளிலும் எழுதியுள்ள ஒரு சில தமிழ்ப் புலவர்களின் சரிதைகளையொரு சேர்த் தொகுத்துத் தனிப் புத்தகமாக வெளியிட்டால் தமிழ் பழிலும் இளைஞர்க்குப் பயன்படுமென்று கருதி, ஆசிரியர்தம் குமாரராகிய ஸ்ரீ வி. சு. சுவாமிநாதன் அவர்கள் அவற்றைத் திரட்டித் ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்’ எனப் பெயர் தந்து இந்நாலைப் பிரசரித்துள்ளார். பல வாண்டிகளுக்கு முன்னர்த் தமக்குக் கிடைத்த சில ஆதாரங்களைக் கொண்டு ஆசிரியர் வரைந்த இவ்வரலாறுகளிற் கண்ட காலவரையறை முதலிய சில விடயங்களுக்கும், அவர் காலத்தின் பின்னர் வெளிப்பட்ட பல சாசன முதலியவற்றின் துணையானமூந்த ஆராய்ச்சிகளினுற் போந்த விவரங்களுக்கும் மாறுபாடுகள் காரணப்படுதல் வியப்பன்று. இப்பொழுது ஏற்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் முடிவுகளும், இனிப் புதிய சான்றுகள் கிடைக்கப்பெறின், அவற்றுள்ளும் ஆராய்ச்சிகளால் மாறவேண்டி வரும். இவ்வண்மையானே, முன்னாராய்ச்சிகளைப் பின்னாராய்ச்சிகளின் முடிவுகள் மறுப்பினும் அதனால் அவைகட்டு ஈ..தாவதோர் இழுக் கொருசிறிதுமின்று. மேலும், முன்னாராய்ச்சி முடிவுகளை பின்ன ரொரு ஞான்று தக்க வாதாரம் பெற்று வலியுற்று விற்றலும் கூடும். ஆகவே முன்னர் எழுந்த ஆராய்ச்சிகளை இனிப் பின்னர் எழும் ஆராய்ச்சியாளர்க்குப் பெருந் துணைக்கருவியாக விற்றல் ஒருதலையாம்.

இன்னேரன்ன காரணங்களால், இந் நூலினையும் உவப்படுன் தமிழுலகம் ஏற்கும் எனக் கருதியே இது வெளியிடப்பட்டது. இதுவேயுமன்றி, ஆசிரியர்தம் செவ்விய தமிழ் நடை யாவர்க்கும் இன்பமளிக்குமாதவின் இந்நால் தமிழ் பழிலு மாணவர்க்குச் சிறந்ததொரு வசன நூலாக அமைதலும் பொருந்துவ தொன்றும்.

ஆசிரியர், தமிழிற்கு முறைப்படவரைந்த தமிழ்ப் புலவர் சரிதமொன்று இல்லாதது பெருக்குறை வென்பதை நன்குணர்ந்தவராதவின், அக்குறையினை நீக்குவதெங்கணமென்று பல்லாற்றுலுஞ் சிந்தித்திருந்த தொருதலை. அதுபற்றியே, அவர் தமது ஞானபோதினிப் பத்திரிகையில், ‘தமிழ்ப் புலவர் சரிதம்’ என்ற தலைப்பின்கீழ் இத்தகைய நூலொன்றின் இன்றியமையாமையைக் குறித்தோர் வியாசமெழுதியுள்ளனர். அவ்வியாசமும், ஈண்டு வரையப் பெற்றுள்ள ஒரு சில புலவர்தஞ் சரிதங்கட்கு முன் பாயிரமாக விற்றல் எவ்வாற்றுலும் மேற்படைத்தென்று கருதி, இம் முகவூரையின்பின்னர் அச்சிடப்

பட்டினாதன். அதன்கட்டு கூறியங்குச் செந்தமிழ்ப் புலவர்தனு சீரிய சரித மெழுதும் ஆற்றல் பண்டத்தை பெரியார், பண்ணிதொட்டு இன்றாவங்தோன்றிய தலை கிறந்த தமிழ்ப் புலவர்தம் புலமையெல்லாங் திரண்டோ குருவெடுத் தாற்போல விளக்கும் செந்தமிழ்ப் பேராசிரியர் மகாமகோபாத்தியாய Dr. உ. வே. சாமிநாத ஜூயர் அவர்களே யென்பது தெற்றம். இவ்வண்ணமை யைப் பலவாண்டிகளுக்கு முன்னரே ஆசிரியர் கண்டறிந்தெழுதியது பெரிதும் பாராட்டற்பாலது. செந்தமிழை முன்னேற்றக் கருதி அரும்பெரும் பாடு படும் செல்வர்கள் பலரும், புலவர் சிற்தாமணியாகிய ஸ்ரீமகாமகோபாத்தி யாய ஜூயர் அவர்கட்டு உதவித்துக்கொயாக வேறு சில தக்க புலவரை யமைத் துக் கொடுத்து, அன்னூர் தம் மனக்குகையுட் பொதிந்துகிடக்கும் பெறலரும் மணிக்குவைகளாகிய தமிழ்ப் புலவர் வரலாறுகளை வெளிப்படுத்த முயல்வ ராயின், அது தமிழகஞ் செய்த பெருங் தவப் பயனும்.

ஆசிரியர்தம் நால்கள் பலவற்றையும் தனித் தனியாயும் ஒரு சேரத் தொகுத்தும் குறிப்புகள் முதலியவற்றிற்கு வெளியிடக் கருதி, அன்னூர்தங்குமாரர் சிறஞ்சிலி வி. சு. சுவாமிநாதன் அவர்கள் எடுத்துக்கொண்ட நன் முயற்சி பலவும் இடையூறின்றி இருக்கிற நிலையிலே எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிவாராக.

அன்னூர்தலை நகா, }
7-10-1988. }

இங்ஙனம்,
ந. பலராம ஜூயர்

* தமிழ்ப் புலவர் சரிதம்

உலகின்கணுள்ள நாகரிக நாடுகளில் வழங்கும் பாணத்தெள்ளாம் நன்னிலையிலிருக்கின்றன. அவ்வார்நாடுகளின் நாகரிக விருத்திக்கேற்றவாறு ஆங்காங்குப் பயிலுறைம் பாணத்தெள்ளும் விருத்தியடைந்து ஒளி சிறந்து விளங்குகின்றன. அவ்வப்பாணத்தெள்ளின் மகிழமையுஞ் சிறப்பும் அவ்வப்பாணத்தெள்ள பல்ல புலவர்களானும் அன்னியற்றிய நூற்றெட்டாக்களானும் புலனும், ஆகவே ஒவ்வொரு பாணத்தெளியின் சிறப்பையும் விளக்குக் கருவிகளுள் தலை நின்றது அப்பாணத்தெளியின் புலவர் சரிதமென்பது துணியப்படும். படவே ஒவ்வொரு பாணத்தெளும் புலவர் சரிதம் வகுக்கப் படுதல் இன்றியமையாத தொன்றும்; எனவே புலவர் சரிதமில்லாமை பாணத்தெளுகே பொரு குறைவாக மதிக்கப்படுதல் மட்டும் நில்லாமல் அப்பாணத் பயின்றோர்க்கும் பயில் வோர்க்கும் உற்றோர் பெருங் குறைபாகவும் மதிக்கப்படுகின்றது.

இத்தகைய குறைபாடு நமது தமிழ்மொழிக்கண்ணு முன்விகொல்? இது விஷயமாக ஆராய்ச்சி செய்தவழித் தோன்றுவன்யாவை ஓராற்றால் உற்று நோக்கு மிடத்து இங்குறைபாடு முன்னெல்லா காலத்திருந்து பின்னர்ச் சிறிது சிறிதாக சீங்கக்கூட்டு வாரா நின்றது. சில நூற்றுண்டுக்கு முன்னர் ஏழுதப்பட்டதாகத் தோன்றுகின்ற 'தமிழ் நாவலர் சரிதை' என்ற தோர் நூலுள்ளது. அந்தால் தமிழ் நாவலர்களுட் சிலருடைய சரித்திரங்களைக் கூறுமுகத்தால் அவ்வார்கள் பற்பல வமயங்களிற் பாடிய செய்யுட்களையும் திடையே யெடுத்துரைக்கின்றது. அஃது ஒருவாறு உய்த்தறியுமிடத்துத் தற்காலத்து வெளிப்பட்டுவும் 'தனிப்பாடற்றிரட்டு' என்னும் நூலையும் போலா நின்றது. இன்னின்ன பாடல்கள் இன்னின்ன சந்தர்ப்பங்களிற் பாட்டுப்பற்றனவென்பது குறிக்கப்பட்டிருத்தலின், தனிப்பாடற்றிரட்டினுங் தமிழ் நாவலர் சரிதை மேதக்கெதன்பது தேற்றம். தனிப்பாடற்றிரட்டு இத்தமிழ் நாவலர் சரிதையினுதவி கொண்டே தொகுக்கப்பட்டு மிருக்கலாமென்பது தோன்றுகின்றது.

இது நிற்க. யாழிப்பாணத்திற் காசி சேட்டி யென்பா ரொருவர் தமிழ்ப் புலவர் சரிதத்தைத் தொகுத்து ஆங்கில மொழியிலெழுதிப் பல்லாண்டுக்கட்டு முன்னர் வெளியிட்டனர். அது நூலாராய்ச்சி முறையைத் தழுவி ஒருவாறு ஏழுதப்பட்டுள்ளது; அது காலக்கிரமப்படி யெழுதப்படாமை காலவரையறை காண்டலிரதாகின்றமை பற்றியே போலும். அதன்கண் நல்லிசைப்புலவர் பலருடைய சரிதங் காணப்படாமையாற் குன்றக் கூறுவென் ஆங்குற்றந் தங்குவதாயிற்று. அதன் பின்னர் யாழிப்பாணத்து ஆ. சதாசிவம் பிள்ளை யென்பார் 'பாலவர் சரித்திர தீபகம்' என்றதோர் நூலியற்றிப் பிரசுரித்தனர். அது தமிழ்ப்புலவர் பெயர்களை அகராதிக்கிரமப்படுத்தி யெழுதிய தோர் தமிழ்வசன நூலாம்; இடையிடையே அவ்வப்பு புலவருடைய பாடல்களும் உதாரணமாகக் காட்டப்பட்டன. கால நிர்ணய விஷயத்தில் இந்தால் அதிக திருப்திகரமான தாயிருக்கவில்லை. இதன்கட்ட சில அருமையான விஷயங்களும் கூறப்படாமற் போயின.

* ஆசிரியர் ஞானபோதினிப் பத்திரிகையில் வரைந்தது.

இனிக் கும்பகோணக் கலாசாலையில் தமிழ்ப் புலவர் நடாத்திவரும் மகா வித்துவான் பிரம்பீரி உ. வே. சுவாமினாத் ஜூயரவள்கள் தாம் பதிப்பித்த சிலப் பதிகாரத்தினும் மணிமேகலைசிலும் தமிழ் நூல்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்களைமூடி பிரக்கின்றனர். இன்னும் புஞ்சானாற்றினும் நல்லைசைப் புலவர் பலருடைய சரித்திரிக் குறிப்புக்களும் அப்புலவர்களை யாதரித்தாரைப் பற்றிய குறிப்புக்களும் வரையப்பட்டன. இவையைனைத்தையும் ஒருங்கு தொகுத்து இன்னும் தாம் அருசமையாகக் கண்டு குறித்துவைத்துள்ள விஷயங்களையுங் கூட்டித் தனித்தாலாக வெளிப்படுத்தப் போகின்றனரெனக் கேள்வி ஏற்றுக் கழிப்பேருவகை பூக்கின்றனம். இம்முயற்சி கைக்குமொது நம் ஜூயரவர் கட்டு இறைவன் திருவருள் புரிவாராக.

இடையிற் பாறைக்கிணறு வெட்டப்புகுந்து முகவையம்பதி முதலிய விடங்களிற் பெரும்புகும் படைத்தாரும், திருவாமத்துரிலிருந்து காலங் கழித்தவருமாகிய ‘திருப்புகழ் சுவாமிகள்’ என்ற முருகதாச சாமியார் இயற்றிப் * ‘புலவர் புராணம்’ என்றீதார் நூல் வெளிப்போந்துள்ளது. இந்தால் முழுதுஞ் செப்யுளானியன் றனாது. சாமானியமாகப் புலவர் வீடுகளிற் கதையாகச் சொல்லிக்கொள்ளும் விஷயங்களைல்லாம் ஒருவாறு தொகுத்து இந்துவிள்கட்ட கூறப்பட்டன. காலவரைப்பறை, தூலாராய்ச்சி முதலியன இந்துவிள்கட்ட கண்டிலேம். இதனையொரு காப்பியமாகக் கருதி ஆராய்தல் ஈணு எடுத்த விஷயமான்று. தமிழ்ப் புலவர் சரிதமாகுமட்டில் இஃது ஓராற்றுப் பயன்படுவதாகும்.

இதுகாறும் தமிழ்ப் புலவர் சரித விஷயமாக வெளிப்பட்ட நூல்களைப் பற்றி யனர்த்தாம். இனிச் சிற்சில நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் அவ்வாறு தூலின் பதிப்புரைக்கண் தூலாகியர் வரலாறுகளும் தாங்கள் ஆராய்ச்சி செய்தமட்டிற் கூறியிருக்கின்றனர். சிலர் இக்காலத்தில் வெளிப் படிம் தமிழ்ப் பத்திரிகைகளில் விஷயங்களாகத் தமிழ்ப் புலவர் சிலரைப்பற்றி யெழுதியிருக்கின்றனர். இதற்கிடையிற் சில்லாண்டிக்கட்டு முன்னர் அக்டாவதனி - லோகாமி சேட்டியார் என்பார் ‘வினைகு சசமஞ்சரி’ என்பதோர் தூவியற்றி யிருக்கின்றனர். அஃது அதன் பேயாப் பொருளின்படி, வினோதார்த்தமாக எழுதப்பட்டதோர் கடைத் தொழுதியெனக் கொள்ளற்பாலதேயன்றித் தமிழ்ப் புலவர்களைப் பற்றியீதார் மெய்ச் சரிதமாகக் கொள்ளப்படவதன்று. எனவே குறைபாடுகளைனித்துவம் நீங்கி, யாவரும் ஏற்று மேற்கொள்ளத் தக்கதாப் தமிழ்ப் புலவராவராலையும் பற்றி ஒருங்கே கூறுவதாய் அன்னியற்றிய நூல்களின் ஆராய்ச்சிகளுமுடையதாய்க் காலவரையறையும் தெளிவுப் பெற நியாயவாயிலாற் காட்டுவதாய் ஒரு தமிழ் நூல் இதுகாறும் வெளிப்பட்டிலது. அத்தகைய தொன்று என்று வெளிப்படுமோ? அறி யோம். இந்த விஷயத்தைக் குறித்து நம்முடைய மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கத்தின் அதிகாரிகள் என்று கவனித்து நடப்பாராக.

வி. கோ. கு.

* அது கணம் பொருந்திய தீவான் பக்துவர் வ. கிருஷ்ணமா சாமியாவர்களாற் பதிப்பிக்கப்படுகின்றது. முதற் பாகம் வெளியாறிற்று. பண்ணிரண்டு பாகங்களும் விறைவில் வெளிவரும் என்ற கம்புகின்றோம். இதன் முதற் பாகத்திற் சில பகுதி, கள் மைது சர்வ கலாசாலையின் பிரதம கலா பரீஸ்வத்க்கும், கலா வித்தியார்த்திப்பட்ட பரீஸ்வத்க்கும், கலாநாயகப்பட்ட பரீஸ்வத்கும், பாடமாக ஏற்படுத்தப்பட்டுள். [இப்பொழுது இந்தால் முழுதும் அச்சிடப்பட்டு வெளிவக்குத்துன்னது.]

தமிழ்ப் புலவர் சரித்திரம்

1. சயங்கொண்டான்

இப்புலவர் பெருமானது பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு முதலியனவற்று ஜொன்றும் நன்கு புலப்படவில்லை. ஆயினும் யாமாராய்ந்தமட்டிற் ரெளிந் தனவற்றை யின்டெடுத்துரைக்கின்றும். இப்புலவர்பெருமான், உபயகுலோத் தமனைவும், அபயனைவும், சயதுங்கணவும் பல்வகைய கிறப்புப் பெயர்களும் பெற்ற விசயதூ சோழனது வாயில் வித்துவான்கடங் தலைவன். “தெண்ணீர் வயற்றிருண்டை நன்னுடி சான்றேருடைத்து,” என்ற மூதுரையை மனக்கொள்ளுத் தென்னுட்டுப் புலவருட் சில்லோர் போந்து புரிந்த வாதப் போரின்கண் கந்தம் புலவர்மிரான் வென்றமை காரணமாகச் சயங்கொண்டா னெனப் பட்டப் பெயர் பெற்றுத் திகழுமாறிப்புழி, விசயதரன் வடகசிங்கரைத் தொலைத்து வாகையந்தார் மிலைந்து போந்து, சயங்கொண்டாஜீ நோக்கி, ‘யானுஞ் சயங்கொண்டானுயினேன்,’ என்றனன். எனவே, ‘சயங்கொண்டான் சயங்கொண்டான்மீது பரணி நூற்புனைவான்,’ என்று நம் பாவலர் கோமான் கூறிச் சென்று சின்னுட்களுள், ‘கசிக்கத்துப் பரணி’ என்னும் நூலினை யியற்றி யரசனதவைக்களத்தே பன்னாற் புலவர்முன் பகர்தங் தரங் கேற்றிய கருதி, அவ்வாறே செய்யாகின்றுழி, பரணிநூற் பாடல்களைப் பரிவு கூர்ந்து செவிமுடித்து வீற்றிருந்த வேந்தர் வேந்தன் ஒவ்வொரு தாழிசையினிறுதியினு மொல்வொரு பொற்றேங்காய் பரிகிலாவருட்டுப் பதன்கு அவ் வித்துவான்மீதும் அவனது நூலின்மீதுமுள்ள அன்பினையு மார்வத்தினையும் வெளிப்படுத்தானென்று கூறுப.

இக்கூற்றினை மெய்யெனக் கொண்டக்காற் சயங்கொண்டானென்பது கவிங்கத்துப் பரணியாக் கியோன் தியற்பெயரன்றெனல் சொல்லாமலே விளங்கும்.

சமயம்

இனித் “திருவுடைமன்னரைக் காணிற் நிருமாலைக் கண்டேனே யென் னும்,” என்ற திருவாய்மோழியைய யொரு தூய்மொழியாக்கொண்டு விசயதரனை நேரே திருமாலெனவே கூறுகின்றனனேனும், இப்புலவர் பெருமானது சமயஞ் சைவமெனலே யமைவுடைத்தாம். அஃது கலிங்கத்துப் பரணியிற் கூறப்பட்டிருக்கும் முதற் செய்யுளாகிய கடவுள் வாழ்த்தினுற் ரெளிவு பெறக்காண்க. அது வருமாறு:

புயல்வன்னன் புனல்வார்க்கப் பூமிசைபோன்
 ரெழில்காட்டப் புவன வாழ்க்கைக்
 செயல்வண்ண நிலைசிறுத்த மலைமகளைப்
 புணர்த்தவனைச் சிந்தைசெய்வாம்.
 அருமறைக் கொறிகாட்ட வயன்பாய்த்
 சிலமகளை யண்டங் காக்கு
 முரிமையிலிற் கைப்பிடித்த வூபயகுலோத்
 தமனபயன் வாழ்க் கெவன்றே.

1

2

என்னை ? கலிங்கத்துப்பரணியில் திருமான்முதலீய ஏனைய தேவர்க்கு முன்னர்ச் சிவப்பிரானது வணக்கங் கூறப்பட்டிருத்தலானும், உமாதேவி விநாயகர் மூருகவேளாகிய இவர்கட்கெல்லாங் தனித்தனி வெவ்வேறு துதி கூறப்பட்டிருத்தலானும், உமாதேவியினது அம்சமாகிய சத்தமாதாங்களது வணக்கங் கூறப்பட்டிருத்தலானும் இவருடைய சமயஞ்சைவமென அறியக் கிடக்கின்றது.

இஃதிவ்வாரூகவுஞ் சிலர் நான்முகன் மாலாதி கடவுளர்க்குஞ் துதி யுடன்கூறுதலீற் சைவ சமயத்திற் பற்றுடையான்லைனை வாய் சூசாது மொழிவர். ஏனைக்கடவுளர்க்கும் துதி கூறுதல் சைவசமயிகளாயினுர்தம் மியல்பென்பதும் வைணவராதி புறச்சமயிகளே அவ்வாறு சிவபெருமானுதி கடவுளர்க்குஞ் துதிக்கரூரென்பதும் இருதிறத்தாரது நூல்களையுஞ் தூக்கி யொப்ப வாய்க்குரர்க்கு இனிது விளங்கும். அதான்றியும் சயங்கொண்டான் சைவனே யென்பது, சிவமுர்த்தங்கட்கெல்லாங் துதியுரைத்துமையே யன்றி யம் மூர்த்தத் துதிகளில் விசேடப் பற்றுக்காட்டு மாற்றலுடைய சொற்களைப் பெய்துரைத் தனமையினுளே பசுமரத்தாணி யறைந்தென நாட்டப்படும். இனி யித்துணையு முற்றுநோக்ககில்லாது சயங்கொண்டான் சைவனவ்ஸன் சமரச நன்னிலை யுடையானென அன்னர் துணிந்த துணிவு அறிவாளர் கழகத்து நைகயுண்டு அழியுமென்றாக.

காலம்

இது கிடக்க. இனிச் சயங்கொண்டான் இருந்த காலத்தினை வரைந்து சுட்டிய புகுகின்றாம். ஒரு சாரார் இவன்றன் காலம் கடைச்சங்கத்தார் காலத்துக்குப் பிற்பட்ட தென்பதும் கம்பர் காலத்திற்கு முற்பட்ட தென்பதும் மட்டுங் கூறலியலுமே யன்றி யின்ன யாண்டுகடாம் என்று வரை யறந்துக் கூறுதல் யாவர்க்கும் முடியாதென்பாராயினார். மற்றொரு சாரார் சிலாசாதந சரித்திர வாராய்ச்சியின்படி விசயதரன் கலிங்கத்தை வென்ற காலம் கி. பி. 1066-ஆம் ஆண்டிற்கும் 1113-ஆம் ஆண்டிற்கும் உட்பட்ட தெனப் புலப்படுகின்றதென்பர். ஆயின் ஏறக்குறையைச் சாலிவாகன சகாத் தம் 1050-ஆம் யாண்டாகும். “என்னிய சகாத்தமென் னோற்றேமுன்

மேல்” எனுஞ் செய்யுளை மெய்யெனக் கோடலாமெனில், அதிற் கூறியாகுக் கம்பர் காலம் 807-ஆம் யாண்டாம். அற்றேல் இந்நாலாசிரியனது காலம் கம்பர் தங்காலத்திற்கு இருநூற்றைம்பதியாண்டு பின்தியதாம். இக் கால வரையறை, ஏனைய சான்றுகளோடு முருஷுப் காலத்தை இன்னதெனச் சுட்டவொண்ணு வழியினிற் சிலர் தமையுப்பத்து இடர்ப்படுத்தும் ; என்னை? ‘கலிங்கத்துப் பரணியினது நடை கம்பர் காலத்தினரும் அவர்க்குப் பின்திய காலத்தினரும் ஆயவரது நடைகளோப் போலாது வடசொற்கள் மிகுதியுக் கலவாத செந்தமிழ் நன்னடையிற் செய்யப்பட்டுச் சங்கச் செய்யுளாய் சிந் தாமணி சூளாமணிகளோடு சேர்த்தெண்ணப்படத்தக்க பெருமை வாய்ந்து விளங்குதலினென்க’ வென்பார். அல்லது உம் அடியாக்கு நல்லார், கலிங்கத் துப்பரணிச் செய்யுட்களுட் சிலவற்றைத் தமது சிலப்புத்திகார விரையின்கண் மேற்கொண்டதாலும் அந்துல் கம்பர் காலத்தினுக்கு முன்னரே பயிலப் பட்டு வந்ததென்பதற்குப் போதிய சான்றுமெனவும் அன்னார் கூறுப.

இனி மெய்ம்மை வழியா னராயப்புக்குழி, அந்நாலின் கண்ணே சோழ ராசரது தலைநகராகக் காஞ்சிமா நகரினைக் கூறலானே இஃது உறந்தை தஞ் சைகளினின்றும் விலகி அரசனது வாசத்தானம் காஞ்சியாயின பின்னரே கலிங்கத்துப்பரணி யாக்கப்பட்டிருத்தல் வேண்டுமெனக் கோடலியனும்.

அன்றியும், கருணைகரத் தொண்டைமான் சென்று கலிங்கநாட்டை வென்றனவேனாக் கூறுதலிற் சோண்டினின்றுந் தொண்டைநாடு வேறு பிரிந்ததுஉம் இக்காலத்தின் கண்ணேயாம் என்பதும் ஏற்படுகின்றது. இக் காரணங்களினுளே முன்னர்க்கூறிய சிலாசாதந் பரிசோதகர் கூறுவிற்குங் காலக்கணக்கே யொருவரும் வலியுறுகின்றவை கான்க. இத்துணையும் வாய் வது கம்பர் தங்காலஞ் சாவிவாகன சகாத்தம் 807-ஆம் யாண்டென்பது நிலை நின்றக் காலேயாம். மற்று ஆங்கிலமாழியின்கண் அச்சிட்டிப்போதரும், * இந்திய புராதன கலைஞர் என்றும் மாதாந்தப் பத்திரிகையினுற் கி. பி. 1063-ஆம் யாண்டு பட்டத்திற்குப் போந்த இராசேந்திர சோழனிரண்டாவ னென்ற குலோத்துங்க சோழன் முதலாவலும், கி. பி. 1127-ஆம் யாண்டு பட்டமெய்திய குலோத்துங்க சோழனிரண்டாவலுமென்ற வீரரசர் கூறப் பட்டுளர். அவர் தம்முட் குலோத்துங்க சோழன் முதலாவனது காலமே நமது கம்பர்தங் காலமுமே யாமென்பது யாவர்க்கு மொப்பு முடிந்ததாம்.

ஆகவே கம்பரது காலம் பதினேரா நூற்றுண்டின் பிற்பகுதி யென்பது தானே போதரும். இனிக் கலிங்கத்துப் பரணியின் செய்யுண்டை கம்பரது செய்யுண்டையினும் எளிதாகவுஞ் சொன்முடிபு பொருண்முடிபுகள் செவ் வாக வாய்க்கப் பெற்றதாகவும் வடசொற்கள் பெரிதும் வீரவுப்பெற்றதாகவு மிருத்தவிற் கம்பர் காலத்திற்குப் பின்தியவனே சயங்கொண்டானென நிராடங் கமாய்ப் பெறப்படுதலறிக. மேலுங் கலிங்கத்துப்பரணியின் களம்பாடிய

பகுதியில் சீ-ஆஞ் செய்யுளின்கட் 'குலோத்துங்கச் சோழனைப் பாமரே'; யெனக் கூறுதலி னீண்டைக் கூறிய குலோத்துங்கன் கி.பி. 1127-ஆம் யாண்டிலரசரிமை யெய்திய மன்னேன யென்க.

இவன் குலோத்துங்கன் முதலாவனது பேரனுமாறும் விசயதர சோழ மூராறு முய்த்துணர்க. எனவே சயங்கோண்டானது காலம் கி.பி. பண்ணி ரண்டாம் நூற்றுண்டேன்பது பெற்றால். *

கலிங்கத்துப் பரணியினை யியற்றினர் ஒட்டக் கூத்துரென்பது ஒரு சாரார் துணிபு. இது யாமேற் கூறிய காரணங்களினுடே சிதையுண்டொதுங்கு மாறுணர்க. அன்றியும் ஒட்டக்கூத்தரது செய்யுண்டையும் இந்துவினது செய்யுண்டையும் வேறுபலமாறு மோர்ந்தறிக. மற்று ஒட்டக் கூத்தர் செய்த பரணிகளும் வேறார். அவை அண்டத்துப் பரணியும் பிறவுமாம். இனிக் கூத்தன் கலிங்கக்கரவர்த்தி யென்ற தமிழ்ப் புலவர் செய்த தக்கயாகப்பரணி யென்றெரு நூலானது. இக்கூத்தன் கவிச்சக்கரவர்த்தியே யொட்டக் கூத்த ரெனச் சிலர் கூறுகின்பார். அஃதெவ்வாருயினுமாகு.

கலிங்கத்துப் பரணியைப்போலும் யதுவும் பகுக்கப்பட்டுச் சொற் சுவை பொருட்சவைகளிற் சிறந்த திகழ்கின்றது. அதற்கொரிய வரும் பதவரையுமாது. அதனையிப்பரணியிடுமே தூக்கியாய்குநர்க்கு இரண்டனது நயங்களும் ஏற்றமு மினிது புலப்படும். விரிவஞ்சி யாமவ்வாறு செய்யாது விடுத்தனம்.

கலிங்கத்துப் பரணியின்கண்ணே பண்டையரசர்களாது சரிதங்கள் பல கூறப்படுதலின் அவையைத்துந் தக்கவாறு ஆராயப்படிடிற் சோழராசர்களைப் பற்றி யொரு சரித்திரம் வருப்பதற்குப் பெருந்துணைக் கருவியாயிருக்கு மென்பதுணர்க.

கவித்திறமை

சயங்கோண்டானது பாக்களைத்தும் 'சுருங்கச் சொல்ல'ாதிய பத்தமுகுமுள்ளவாய்விளங்குகின்றன. சொன்னயமும் பொருணயமும் பாட ஏற்றுக் காணலாம். இவன்றன பாக்கள் சர்த்தவின்பம் பெரிதும் பயக்கும்.

* கலிங்கத்தை வென்று பரணிகோண்டவன் விஜயதரன்ன மறு பெயர் பூண்ட முதலாங் குலோத்துங்கனே யென்பதும், அவன் காலம் கி.பி. 1070 முதல் 1118 வரை யென்பதும், எனவே சயங்கோண்டான் காலமும் இதுவே யென்பதும் பின்னெழுங்குதுள்ள ஆராய்க்கிளாற் பெறப்படுகின்றன.

கம்பர் காலத்தைப் பற்றித் தற்போது தமிழ்காட்டிற் பல வழிப்பிராயக்கள் பரவியுள்ளன. "எண்ணிய சகாத்த மெண்ணூற்றேற்றும் மேல்," என்ற கவியின் ஆதாரத்தைக்கொண்டு அவர் காலம் கி.பி. 885 என்று ஒரு சாராகும், கி.பி. 1118 முதல் 1130 வரை சோணுட்டில் அரக புரிந்த விக்கிர சோழன் காலத்தவர் என்று மற்றெரு சாராகும் கூறுவர். ஆனாலும், சோழமண்டல சதகத்துத் தலைப்பு வரவாற்றை கம்பி, 'கம்பர் ஓரங்கல் உருத்திரளைப் பாடி யிருப்பதால், அவன் பண்ணிரண்டாம் நூற்றுண்டின் கடைக்காலைக் கார்ந்தவர்' என்று மகா வித்துவர்தீர் ராகவையங்கார் அவர்கள் சேந்தமிழிற் பல ஆராய்க்கிக் குறிப்புகளோடு வரைக் கூன்னார்.

‘இழுமெனு மோதையிலெனுகுறு மருவிபோல்’ இவன்றன் செய்யுட்க ஸால்லாஞ் செல்லுகின்றன. குறிப்புப் பொருளும் இறைச்சிப் பொருளும் உள்ளுறையுவமங்களும் ஆங்காங்குப் பாடல்களிற் காணப்படும். சமயோசித மாகக் சொற்களைப் பெய்தலும், கற்பளை செய்தலும், வீரம், வெகுளி, அவலம், அக்சம், காமம் முதலிய கலவகளும், அக்சகவகட்டேற்ற ஓரை யுடைமையும், எதுகை, மோளை நியமம் பிளையாகமையும், இன்ன மிலவஸிபால்வன பிறகிறப்புக்களும், அந்துளின்கண் மிகவுமுள்ளன. மேறும் இப்பரணி யாவரானும் மேற் கோளாக எடுத்துப் பாராட்டத்தக்க சிறப்பு வாய்ந்த தாமாறு வெள்ளிட மலையென விளங்குதலறிக். கலிங்கத்துப் பரணியின் கண்ணே 54-சந்தபேதக்கள் காட்டப்படுகின்றன. இதனுராய்ச்சியினுற் பண்டைக் காலத்து ஒழுக்க வழக்கங்களும் நன்றாறியக் கிடைக்கும்.

இவை பற்றியன்றே:

“வேண்பாவிற் புகழேந்தி பரணிக்கோ
சபங்கோண்டான் விருத்த மென்னு
மொண்பாவி லூர்கம்பன் கோவையுலா
வந்தாதிக் கொட்டக் கூத்தன்
கன்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வகைபாடக் காளமேகம்
பண்பாய பகர்சந்தம் படிக்காச
லாதூருவர் பகரோ னூதே,
என்று பிற்காலத்தாராய பலபட்டணைச் சோக்கநாதப் புலவர் சிறப்பித்தெழுத்
துரைத்ததூடு மென்க.

2. புகழேந்திப் புலவர்

செந்தமிழ் மொழிக்கலைச் செல்வர் கூட்டுண
நளன்மடை போல வான்மசிழ் வறுக்குஞ்
செம்பாக மாகவச் சிர்வன் காவுதயை
வெண்பாளின் பாத்த வியத்தகு கவிஞர்,
புகழேந்திப் புலவரேன்பார்.

4

இவர் தொண்டூராட்டிற் செங்கற்பட்டிற் கருகினுள்ள போன்விளைந்த களாத்துரில், துருவ வேளாளர்குலப் பரலாழிதிற் கெளத்துவ மணியெனத் தோன்றி, இளம் பருவத்திலேயே கல்வி கற்பான் புகுஞ்து, செந்தமிழிலக்கிய இலக்கணக் கடலினுட்டிலைத்து விளையாடிக் கவிமதஞ் சொரியுங் கனிரென் வுவாவா வின்றுர். இத்தகைப் புலவர் பெருமரன் செந்தமிழ் நாட்டிற்கிக்கி ஆண்டுள்ள பரவைர் தம்மொடும் பயிறல் கருதிச் சேரணுவி கடஞ்து,

56

“ சுந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவஜஞ்
செளங்தர பாண்டிய னெதுந்திரு நாடுவுஞ்
சங்கப்.புலவருஞ் தழழுத்தினி திருக்கு
மங்கலப் பாண்டி வளநாடு”

5

சென்று, அவ்வயிற் கூடலம்பதிக்கட் பாண்டிய ராசனுலாதரிக்கப்பெற்று அவன்றன் வாயில் வித்துவானு யமர்ந்தனர். இவரையாதரித்த பாண்டியனை வரதுண பாண்டிய னிரண்டாவலென்பா.

இவ்வாறு நந்தங் கவிஞர்கோமான் பாண்டிய னவைக்களத்து வித்து வானுயிருப்புழிச் சோண்டி லரசரிமை யெய்தி யாண்டுகொண்டிருந்த * குலோத்துங்க சோழன் முதலாவனுக்குப் போதகாசிரியரும், அவன்றன் சமத் தான வித்துவானுமாகிய ஒட்டக்கூத்துப் புலவர் தமது மாணுக்களுய சோழ ராசற்குப் பாண்டியன் மகளை வதுவைபேசி முடிப்பான் மதுரைமா நகர்க்குப் போந்தனர். போந்து மாறனிடம் மன்றல் குறித்துப் பேசிக்கொண்டிருப்புழிப் பாண்டியன் புன்முறவல் கோட்டிப் “பைந்தமிழ் வல்லீர்! நுந்தம் மன் னவன் எந்தங் குலத்திருமகளைக் கொள்த்துக் குணவான்கொல்லோ?” என்று வினாயினா. என்னக் கேட்ட ஒட்டக்கூத்தர், சோழன் பெருமை தோன்றக்,

“கோரத்துக் கொப்பேர் கனவட்ட மம்மானே
கூறுவதுங் காவிரிக்கு வையைபோ வம்மானே
யாருக்கு வேட்புகிக் ராகுமோ வம்மானே
யாதித்த இுக்குசிக் ரம்புவியோ வம்மானே
வீரர்க்குள் வீரகெளூரு மீனவலை வம்மானே
வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ வம்மானே
குருக் குறந்தைநிகர் கொற்றகையோ வம்மானே
யொக்குமோ சோணுட்டைப் பாண்டிநா டம்மானே?”

என்றதோர் பாடலைச் சொற்றனர். அங்கனம் அது கேட்டருகரிருந்த நந்தம்

புகழேந்திப் புலவர் மனம் பொறுது எழுந்து, அதற்கு மாருகப் பாண்டி

யன் பெருமை தோன்ற,

“ஒருமுனிவ னேரியிலோ வரைதெவித்த தம்மானே
யொப்பரிப திருவிளையாட் உறந்தையிலோ வம்மானே
திருநெடுமா வதாரஞ் சிறுபுவியோ வம்மானே
சிவன்முடியி லேறுவதுஞ் செங்கத்திரோ வம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ வம்மானே
கடிப்பகைக்குத் தாத்தியங் கண்ணியோ வம்மானே

* பின்வந்த ஆராய்ச்சியாளர் இவைனக் குலோத்துங்க சோழன் இரண்டாவன் என்ப.

பரவைபணிக் ததுஞ்சோழன் பதந்தனைபோ வம்மானே
பாண்டியனுர் பராக்கிரமம் பகர்வரிதேயம்மானே,” 7

என்றதோர் பாடலீப் பாடி அவர் கூற்றைக் கண்டித்தனர். அப்பொழுதே யொட்டக்கூத்தர்க்கு நம் புகழேந்திப் புலவர்மே லழுக்காறுண்டாயிற்று. பின்னர் ஒட்டக்கூத்தர், தக்கவாறு பலவற்றை யெடுத்துரைத்து, வழுதி மகளைச் சோழன்கு மணஞ்செய்தளிப்பான் விச்சிதார்த்தஞ்செய்து போந்து, தம்மானுக்கனுய சோழராசந்கு அச்செய்தியை யறிவுறுத்தார். உடனே சென்னியுங் தனக்குப் பிரதிவிதியாகச் சின்னாள் தான் மணவிளை முடித்து வருங்காரும், அரசாஞ்சமாறு ஒட்டக்கூத்தரைத் தன்னுட்டகத்திருத்திச் சேனைகளோடும் மதுரை சென்று ஆலவாயிற் பெருமானடிகளை வணங்கி, மாறன் மகளை மணஞ்செய்துகொண்டனன். பின்னர்ப் பாண்டியன் தன் ணருந்தவச் செல்வமகட்குத் தான் கொடுத்த பாரிபோக வரிசையுடன் நந்தம் பாவலர்தலீவர் புகழேந்திப் புலவரையும் அவனுக்கு ஏற்ற வமயக் களிற் ரக்கவாறு புத்தி கூறும் பொருட்டு அனுப்பினான்.

அவ்வாறே யவர் சோனுடே போந்தமை யணர்ந்த வொட்டக்கூத்தர் பழும் பகைமை பாராட்டி அவரை மாவித்துவானென மதித்தலின்றி யிரக்கங் துறந்து கறுக்கொண்டு, “இவன் முன்னர் நமக்குப் பெண்கொடுக்கவொட்டாது தகைத்து நாந்தங் குல முதலியவற்றைப் பாண்டியனென்கிற் பழித் துரைத்தோன்,” என்று கோட்சொல்லி யரசனை நம்புமாறு செய்து நந்தம் புகழேந்திப் புலவர் தம்பிராளைக் காவற் சிறையகஞ்செறித்தார். அவர் ‘இது கர்மாநுசாரம்’ எனக்கருதி அச்சிறைக்க னிருந்து கொண்டு அதனருகே தண்ணீர்க்குச் செல்லுறூஉம் மகனிர்தஞ்செவிக்கினிமையாக, இக்காலத்தில் நங்கைப் பாட்டென வழங்குறூஉம் அல்லியரசிமாலை, பவளக்கொடிமாலை, புரந்தரன் களாவுமாலையென்னு நூல்களை எளிதிற்பொருள் விளங்குமாறுபாடி, அவர்க்கட்குக் கொடுத்து, அதுபற்றி யவர்கள் மனமகிழ்ந்து கொண்டுவந்து கொடுத்த நல்லரிசி பருப்பு முதலியவற்றைச் சாளர் வழியாய்ப் பெற்றுச் சுமைத்துண்டு, மிகுந்ததைச் சிறைக்காவளர்க்கின்து அவர்தமைத் தம் வயப் படுத்திக்கொண்டி காலங்குழித்து வருவாராயினார்.

இங்கணமிருந்து வருநாளில் ஒருஞாட் சோழராசன் தனது பட்டத் தரசுவாவின்மீது இவர்து வீதியிப் பூலாவரும்போது காவற் சிறைக்கோட்டத்தின் மேற்றளத்தில் நின்ற புகழேந்தியாரைத் தன்னுசிரியர் ஒட்டக்கூத்துருக்குக் காட்டி, ‘இவர் செந்தமிழ் மொழியிற் சிறந்த புலவரல்லரோ?’ என்று வினவலும் அவர் தம்மினுமிழித்தார் புகழேந்தியா ரெண்பதுபட அவரை யிகழுந்து புணைவிலி புகழ்ச்சியளியாக,

“மானிற்கு மோவந்த வாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கானிற்கு மோவல் வெரியுங் தழன்முன் கணைகடலீன்

மீணிற்கு மோவங்த வெங்கட் சுறவுமுன் விசுபானி
தானிற்கு மோவக் கதிரோ அதயத்திற் ரூர்மன்னனே,” 8

என்றிதார் பாடலீக் கறிஞர். அது செசிக்கொண்ட புகழீஷ்கியார் ‘அப் பாடலீ வெட்டிப் பாடவோ ஒட்டிப்பாடவோ?’ எனச் சோழனைக் கேட்டுமீ, அவன் ‘ஒட்டியே பாரிதி’ ரென்னும் நந்தம் ஆசகவிவல்ல அறிஞர்,

“மானவ ஞாநந்த வாளரி வேங்கடயும் வற்றிச்செத்த
கானவ ஞாவ வெறியுங் தழுலுங் கணைகடலீன்
மீனவ ஞாநந்த வெங்கட் சுறவுமும் விசுபானி
தானவ ஞாக் கதிரோ அதயமுந் தார்மன்னனே,” 9

பென்றுபாடி யொட்டக் கூத்தர்தம் ஏக்குழுத்தம் போக்கிஞர். சோழன் அக்கணம் புகழீஷ்கிப் புலவரிடம் மதிப்புங் கருணையுங் கொண்டனனேனும் தனக்கு ஒட்டக் கூத்தரிடத்திலுள்ள அபிமானத்தினு வைரைச் சிறை கீக்காது போயினான்.

இனி இது நிற்க. பாடல் பாடிக்கொண்டிவரும் பாவலர்க்குச் சோழராசன் கண்டபடியெல்லாம் பரிசோதிப்பதை யொட்டக்கூத்தர் தடித்துவிட்டு இராச சமஸ்தானத்தில் வெகுமதி பெறக்கருதிப் போதரும் வித்வான்களைச் சிறைக்கோட்டத்திட்டுத் தேவி கொலைற்றிருக்கும் நவராத்திரியுற்சவ காலத் தில் அவர்த்தமை யழூப்பித்துத் தாம் பல்வகைப்பட்ட குலினுக்களைமுப்பி, அவற்றைத் தக்கவாறிறுக்கத் தெய்மாரை யவமதித்து வந்தனரேயன்றி, அந்தோ! அவர்த்தமை யில்விருவராகக் குமியியோடு குமியிமுடிந்து இறங்கி நிற்குமாறு தேவிமுன்னர் நிறுத்திப் பிடாரிக் கிரட்டைக்கடா வெட்டுமாறு போலச் சிறிதேனும் அருளின்றி அன்னர் தலைகளைப் பறைக்கப் பறைக்க வெட்டிப் பலிசெலுத்தும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். இத்தகைய குலியுக்கத்தை யொட்டக்கூத்தர் மேற்கொண்டது இக்காலத்திற்போலவே யக்காலத்திலும் புல்லறிவாளர் பலர் பண்டிதர், மாபண்டிதர், கனி, கசிராயர், பாவலர், நாவலர், அட்டாவதானி, வித்துவான், வித்துவச் சீரோமணி யென் பனவாதிய பல்வகையளைய பட்டப் பெயர்களை யெவருங் கொடுக்கவேண்டிய அவசியமின்றித் தாம் சுயமாக வைத்துக்கொண்டி தாந்தோன்றிகளாய்த் திரியவொட்டாத வண்ணாம் கல்லியிவருமை பெருமைகளையு மேற்றத் தாழ்வு களையுச் செயிக்குறுநாம் நல்லவழியென வள்ளவாறே நம்பியேபோலும்!

இது பற்றியன்றே,

“குட்டுத்தற் கோபிளைப் பான்டிய னீங்கில்லை
குறும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
பெட்டினமட்ட தறுப்பதற்கொ வில்லி பில்லை
பெட்டுதற்கொ கவியோட்டக் கூத்த னில்லை
வினையாட்டாக் கவிதைதனை விரைந்து பாடித்

தெட்டுதெற்கோ வறிவில்லாத் துரைக ஞங்கு

தேசமெங்கும் புலவரெனத் திரிய ஸாமீ,”

10

யெனப் பிற்காலத்திருந்த காளிமுத்தமையுங் கழறுவாளாயினான். இவ்வாறே பரிசுபெற வந்த பாவலர் பலரையும் வழக்கப்படி யொட்டக்கூத்தர் புகழேஷ்தி யாரிருக்குஞ் சிறைக்கண்ணே செறித்தார். அஃதுவர்க்கு புகழேஷ்திப் புலவர் அவர்பால் மிகப் பரிவுகர்ந்து அவர்தமை உய்விக்கவும் ஒட்டக்கூத்தரைப் பங்கஞ் செய்விக்கவங் கருதி அவர்தமூர் நல்ல புத்திமான்களாய் குயவன், அம்பட்டன், கொல்லன், வேளாளன், தச்சன், தட்டான், முதலீய கிலரைத் தெரிந்தெடுத்து அவர்க்கு விசேஷமாகக் கல்வி கற்பித்து வைத்து, நவராத்திரி காலத்திற் சிறையகப்பட்ட வித்துவான்களை போட்டக்கூத்தர் வரவழைப் புழி யோனைய புலவர்கள் தாம் கலைபயிற்றியவர்களிலும் கல்வியிற் குறைந் தவர்களாயிருந்தமை பற்றி அவர்களை முதற்க ணனுப்பாது குயவன் முதலீ யோரை ஒவ்வொருவராய் ஒட்டக்கூத்து ரெதிரிற் போய்த் தெரியமாய்ச் சின்று அவர் வினவும் வினாக்கட்டருத் தக்கவாறு விடை பகர்ந்து வெற்றிகொள்ளும் படி திட்டஞ்செய்து விடித்தார். விசேஷாங்கே முதற்கட் குயவன் சென்று கூத்துரெதிரிற் கும்பிடின்றி சின்றுன். அதுகண்ட வொட்டக்கூத்தர் அவனை நோக்கி,

“ மோனை முத்தமிழ் மும்மத மும்பொழி
யானை முன்வங் தெதிர்த்தவ ஞாடா ? ”

11

என்னும், அச்சுருக் குயவன் புலவரை நோக்கி,

“ கூனை யுங்குட முங்குண்டு சட்டியும்
பானை யும்பண்ணு மங்குசப் பையல்பான்,”

12

என மற்றை யீரடிகளையும் பாடி முடித்து விடைகொடுத்துமை ஒட்டக்கூத்தர் வெட்சி, அவனைத் தனியே வேற்றிடம் நிறீஇ மந்திரருவனை விளித்தலு மொருகண் பொட்டைபான வம்பட்டன் போந்து சின்றுன். அவனை நோக்கிய வொட்டக் கூத்தர்,

“ வின்பட்ட கொக்குவல் ஹாறுகண் தென் விலவிலக்கப்
புண்பட்ட நெஞ்சொடு மிங்குநின் றுப்பொட்டை யாய்புகலாய்,”

13

என்னும், சிறிதும் பின்வாங்காத மயிர்வினைஞான்,

“ கண்பொட்டை யாயினு மம்பட்ட னுன்கவி வாணர்முன் னெ
பண்பட்ட செந்தமிழ் நீயுங் திடுக்கிடப் பாடுவெனே,”

14

யென்று எடுத்த பாட்டை முடித்து விடித்தான். அதுகேட்ட புலவர் வெகுன் டனரேறும் அவனை யொன்றுஞ் செய்யக் கூடாமையா லவீன யாப்புறம் நிறுத்திவிட்டு இன்னென்றுவனை விளித்து முன்போலக் கவி சொல்லி, வினவரமல் வாசக நடையாய் அவனை, “நீ யார்? உன் பெயர் குல வரலாறுகள் யா? சொல்,” என்று கேட்ட வளவில் எதிரே நின்றகொல்லன்,

“கேல்வன் புதல்வன் ஸிருடிவங் கடவன் செகார்குருவாங்
கொல்லன் கவியைக் குறைசொல்லு வோரைக் குறிகொண்டு
பல்லைப் பிடிந்கிப் பருந்தாட்ட மாட்டிப் பகைவர்முன்னே
யல்லும் பகலு மடிப்பேன் கவியிறுப் பாணிகொண்டே,”

15

என்று பாடி விடை பகர்ந்தான். இவளையும்புறப்படித்தி வேறொருவனை
விளித்தலும் போந்து நின்ற வேளாளைனப்பார்த்து, ‘மாவித்துவானுய நம்
முன்னர் அற்பனுய நீடுமொரு புலவனுயப் போந்து நிற்றல் நேரிதோ?’ எனக்
கேட்டதற்கு, வேளாளன்,

“கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர் கோகநகப்
பூக்கண்டு கொட்டியும் பூவா தொழில்தில பூதலமேழ்
காக்கின்ற மன்ன கவியொட்டக் கூத்தங்கள் கட்டுரையாம்
பாக்கண் டொளிப்பர்க் கோதமிழுப் பாடிய பாவலரே,”

16

என்றதோர் பாட்டி லேற்றவா றவன் கடாவையிறுத்து முன்னர் ஒட்டக்
கூத்தர் பாடியிருந்த அண்டத்துப்பாணி யென்னு நாவிலொரு பெரிய குற்றமு
மெடுத்துக் காட்டினான். இங்வாறே,

“கொன்னசங் தக்கவி யாவருஞ் சொல்லுவர் சொற்சவைசே
ரின்னசங் தக்கவி யேதென்ற போதி வெதிர்த்தவரை
வன்னசங் தங்கெட வாயைக் கிழித்திர்த வாய்ச்சியினுற்
கன்னசங் தங்கவி லிக்கவி யாப்பைக் கடாவுவெனே,”

17

யெனத் தச்சனும்,

“திகிரிவட் டக்குடைச் செங்கோ லபயன் செழுஞ்சிலம்பிற்
பகுதியொட் டக்குத்தப் பட்டளை நாணப் பஜைக்கவியின்
மிகுதியொட் டத்தட்டி விட்டுகை போட்டி னாருக்கிக்குத்திப்
புகுதவொட் டத்தட்டி மேலனு காவணம் போர்செய்வெனே,”

18

யெனத் தட்டானும் பாடி யோட்டக் கூத்தரை யவமதித்தலும் அவர்
இவர்கள் வல்லமையைக் கண்டு கர்வபங்கப்பட்டு மற்றையோரை யழையாம
விவையைனாத்தும் புக்கீழந்தியாரால் நிகழ்ந்தனவென்றுய்த்துணர்ந்து, அவர்
மேன் முன்னினும் பதின்மடங் கதிக்கோபங்கொண்டு, அவரைத் தவிர்த்து
ஏனைபோரனைவரையுஞ் சிறைத்து விடித்தார். அவர்கள் யாவரும் அரச
னிடம் தக்க வெகுமதி பெற்றுப் புக்கீழந்திப் புலவரை வாயார வாழ்த்திக்
கொண்டு சென்றார்கள்.

இவ்வாறெல்லாம் ஒட்டக் கூத்தராற் புக்கீழந்திப் புலவரெய்திய விடர்ப்
பாடுகளைத்தைப் பொருநாட் சிலதிப் பெண்டிராற் றரிந்துகொண்ட
சோழராசன் மஜைவி மிக்க மனவருத்தமுற்றுத் தன்னுயகன் ஒட்டக் கூத்தப்
புலவர்கைச் சூத்திரப் பாவையாகி நியாயமுங் கருணையுமின்றித் தன் தந்தை
யின் சமத்தான வித்துவானுகிய புக்கீழந்திப் புலவரைச் சிறைக்கோட்டத்

தீர்தியின வென்று கருதி யரசன்மீது கோபங்கொண்டு புக்மேந்தியாரைச் சிறை நீக்க வெண்ணித் தன் நலைவன் பள்ளியறைக்குப் போதரும் போது தானுள்ளே யிருக்கு கதவினைத் தாழ்மிட்டாள். அஃதுணர்ந்த வண்ணல் அவளைப் பலவாறு வேண்டியுங் கதவு திறவாமையால் அவளது ஊடற விரிப்பா ஞெட்டக் கூத்தப் புலவரை யுப்ததான். அவர் சென்று,

“நானே பினியுன்னை வேண்டுவ தென்கொ னளினமலர்த்
தேனே கவாடந் திறந்திடு வாய்திற வாயிடலோ
வானே நனைய விரவி குலாதிபன் வாயில் வந்தாற்
ரூடே திறக்குனின் கைத்தல மாகிய தாமரையே,”

19

என்று பாடியவளவில் அது கடுமையாயிருந்தமை குறித்து, அவள் ‘ஒட்டக் கூத்தர் பாட்டுக் கிரட்டைத் தாழ்ப்பாள்;’ என்று மொழிந்து முன்னினும் பலமாகத் தாழ்மிட்டாள். இது செவிசாத்திய சோழர்ப்பாளன், ‘புக்மேந்திப் புலவரையாம் நெடுநாளாகச் சிறையகத்திட்டு வருத்தியமையால் நம் தேவிக்கு ஊடறலுண்டாயிற்று;’ என்று உய்த்துணர்ந்துகொண்ட வக்கணமே புக்மேந்திப் புலவரைச் சிறை நீக்கி யரசியின் பினக்கங் தனிக்குமா ரேவனும், அவர் அந்தப்புரஞ் சென்று பள்ளியறை யருகள் நின்று,

“இகழுமொன் நிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழமொன் நிரண்டு விழியணங் கேகொண்ட கோபந்தனி
மழுமொன் நிரண்டுகைம் மானு பரணனின் வாயில்வந்தாற்
பிழைமொன் நிரண்டு பொருரோ குடியிற் பிறந்தவரே,”

20

என்று பாடலுங் கேட்ட இராசமாதேனி யடனே மகிழ்ச்சியடைந்து ஊட வெளாழிந்து கதவங்திறந்தனள். அன்று தொட்டுப் புக்மேந்திப் புலவர்க்கு நற் காலம் பிறந்தது; சோழராசனு மவரை யன்புடன் பாராட்டி வந்தான். ஆயினும் அவர், தம்மைக்கண்டு ஒட்டக்கூத்தருக்கு அழுக்காறு முதிர்வதனு அம், அவ்வொட்டக்கூத்தார்தம் பேச்சைக் கேட்டு அவர் கூறியாக்கே யரசன் நடப்பதனும், அங்கணமே நிலையாயிருக்க விருப்புதலின்றி யரசன னுமதி பெற்று, அக்சோனுட்டையே சேந்த மானுவமென்னுஞ் சிற்றரசநாட்டின்கண் முரானூரிலிருந்து அரசுசெலுத்திவர்த சந்திரன் கவர்க்கி யென்னுங் குறுஙில மன்னனிடத்துச் சென்று, அவன்றன் வாயில் வித்து வானு யமர்ந்தார்.

இவ்வாறவர் அமர்ந்திருக்குக் காலத்தே சமஸ்கிருத மொழியினுள்ள நளசரித்திரத்தை வடமொழி வல்லுஞர் பிரசங்கிப்பக் கேட்டுக்கொண்டு வீற் றிருந்த சந்திரன் கவர்க்கி நந்தம் புக்மேந்திப் புலவரை ரோக்கி, ‘நீவிரித்தீனைச் செந்தமிழ்ப் பாவினிற் காப்பியமாக யாக்கல் வேண்டும்;’ என்றான். வேந்த னைணையைச் சிரமேந்தொண்ட கவிஞர், ‘புலவர்க்கு வெண்பாட்புலி’ யெனக் கிறப்பிக் தோதப்பெறும் வெண்பாயாப்பினிற் செவ்வநே புளைந்து யாத்து

யாவருங் களிகூர்ந்து சிரகரகம்பட்டு செய்யுமாறு அவனவைக்களத்தே யான் கேற்றினர்.

இது கேள்வியுற்ற குலோத்துங்க சோழன் மிக்க மரியாதையோடும் புகீழுந்திப் புலவரை வரவழைத்து உபசரித்துத் தனதவைக்களத்தே யவர் பாடிய நொவேண்பாவைப் பிரசங்கித்து மீட்டு மொருமுறை யரங்கேற்றமாறு வேண்டினன் அன்னனைமே புகீழுந்தியாரும் நாடோறும் பிரசங்கஞ் செய்து கொண்டு வராயிற்புழி,

“மல்லிகையே வெண்சங்கு வண்டுத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து யெய்காப்ப—மூல்லீமலர்

மென்மாலை தோளனசய மெல்ல நடந்தமே

புன்மாலை யந்திப் பொழுத,”

21

என்னும் பாடலீச் சொல்லும், அவை நிவணிருந்த ஒட்டக் கூத்தப் புலவர் எழுந்து, “இதன்கண் மல்லிகை யரும்பிளைச் சங்காகவும் வண்டினைச் சங்கதுவோனுகவும் உருவக்கு செய்துரைத்து உசிதமே யெனினும் ஒக்கு மா நன்றென்பது தேற்றம்! யாங்களுமெனிற் சங்கவாத்தியம் வாசிப்போர் அதனடியினை வாயில்வைத் தூதானிற்பக் கண்டும் நீவிர் அதற்கு மாருக மேற் புறத்துதும் வண்டினை யன்னனங்கு நீத்தது இயற்கைப் பொருளுணர்ச்சி யின்மைக் குற்றமாம்,” என்றார். என்னக் கேட்ட வின்றமிழுப் புகீழுந்திப் புலவர், ‘கட்குடியுலுக்கு வாயென்றும் மற்றென்றென்றுச் செய்யுமா?’ எனச் சாதுரியமாக மறுமொழி தந்து நின்றார். இன்னுமிது போலவே பொட்டக் கூத்தர் இடையிடையே செய்து நிவ்வ ஆட்சேபணைகளை யெல்லாம் புகீழுந்திப் புலவர் அவ்வக்கணமே தக்கவாறு நிராகரித்துத் தம் பக்கங்களை நிறுவுவாராயினார். கம்பர் முதலிய வித்துவான்கள் நம் புகீழுந்திப் புலவர்க் குச் சார்பாய் நின்று புகீழுந்தார்கள். எனினும் ஒட்டக்கூத்தர் இவ்வாறு நாடோறும் தம் பாடலிற் குறை குறுதலைப் புகீழுந்திப் புலவர் பொறுக்க வில்லை. இவ்வொட்டக் கூத்தரை யெவ்வாறேனு மொழித்து விடிதலே தக்க தென்றுளத்துண்ணி, ஒரு நாளிரவு எவருமறியாதபடி புகீழுந்திப் புலவர் ஒட்டக்கூத்தப் புலவர்தம் இல்லஞ் சென்று அவரை யுறங்குமிக் கல்லா னென்றாது கொன்றுவிரிமாறு அவரது பள்ளியறைக்கருக பிராளிந்திருந்தனர். அவரொலித்துக் கொண்ட சிறிது நேரத்திலுள் ஒட்டக் கூத்தர் மனைவி தனது தலைவரிடம் போர்து, ‘தாங்களேனே விவ்வாறு உணவின்மீது வேட்கையற்று மனக்கவற்சி யெய்துகின்றீர்கள்? காலன் தாழ்த்தலின்றி பின்னினியே வம்மின். என்னன்புடைத் தலைவரோ?’ என்று வேண்டி சிற்புழி, ஒட்டக்கூத்தர், ‘புகீழுந்திப் புலவர் யாத்த ஈலவேண்பா வின்னமுதம் பருகிய வெனக்கு நீபும் தீஞ்சலை யடிசிலின்மீ தார்வம் பிறக்கவில்லை’ யென்றனர். இச் சொற்கள் நம் புகீழுந்தியார் செனிகளில் வீழுந்தவளவில் உவகை சிறந்து ஒட்டக் கூத்தரிடம் ஓடிவந்து, ‘லூய வண்டமிழுவல்லீர்! நும் மெய்யிய ஊனரப்பெறுது

நம்மை பொருகணத்திலு ஞாயிர்போக்கக் கருதிப் பாவியேன் யான்; என்று கூறித்தழுவித் தாக்கொண்டத் கல்லூயுங்காட்டித் தம்மீது பொறை பாராட்டு மாறு அவனை வேண்டிக் கொண்டனர். இல்துணர்ந்த ஒட்டக்கூத்தர் களிப் படைந்து புகழேந்தியாரோடும் உள்மொத்த நட்புப் பாராட்டுவாராயினர். மன்னவன் குலோத்துங்கனும் மற்றைய பாவலரு மிகசெய்தி கேள்வியற்று மகிழ்ச்சி யெய்தினார். இனியொருஞாட் சோழ ராசன் திருக்கெய்ததான் மென் அங் திருப்பதிக்க ணைமுந்தருளியிரா சிஸ்ற சிவப்ரீரான்மீது ‘கெய்ததானத்தா ணைச் சேஷித்தே;’ யென்பதனை மகுடமாகக் கொண்டு சந்த விருத்தமொன்று ஆச கவியாகப் பாடுமாறு சொல்லலும், ஒட்டக் கூத்தரும், புகழேந்தியும் முறையே,

“விக்கா வுக்கா வித்தா விப்போய்
விட்டார் நட்டார் சட்டேர் புக்கா
ரிக்கா யத்தா சைப்பா உற்றே
யிற்றே டிப்போய் வைப்பீர் நிற்பி
ரக்கா டப்பேய் தொக்கா டச்சு
ழுப்பா டத்தி வெப்பா டப்பு
ணைக்கா டக்கா னத்தா டப்போ
கெய்த்தா னத்தா ணைச்சே வித்தே,” 22

“தற்கோ விப்பு சற்பா சத்தே
தட்டா மற்சா னகக்கே விற்பிர
முற்கோ விக்கோ விப்பு சித்தே
முட்டா மற்சே வித்தே விற்பிர
வற்று நெட்டோ டைப்பா ரைச்சேன்
கைமப்பு கத்தே றித்தா விப்போய்
கெற்று னுற்று லைப்பா கிற்கேர்
நெய்த்தா னத்தா ணைச்சே வித்தே,” 23

என்ற பாடல்களைப் பாடினார்கள். இனி யிவற்றி னேற்றத் தாழ்வுக ளொரு புற மிருப்பு, இச்செய்திக்கு மாறாக ஒட்டக்கூத்தரைப் புகழேந்திப் புலவர் வென்றனரென்று,

“ஞாலர் கலைவல்ல செம்பியன் கேட்ட கொடித்துமிக்க
கோலா கலநெட்டக் கூத்தனை யன்றுதற் கோவியென்று
மேலார் கவிசொல்லி நெய்த்தானத் தேசென்று வென்றுகொண்ட
மாலார் களன்றதப் புகழேந்தி யுங்கொண்டை மண்டலமே,” 24
யென்ற தோண்ணை மண்டல சதகச் செய்யுள் முழங்கா நிற்கும்.

இன்னுமொரு காலத்தில் திருக்குறுங்குடி யென்னுங் தலத்தினிடத்தெழு ந்தருளி யிருக்குஞ் திருமாலின்மீது வல்லோகை மிகக் கட்டளைக் கலித்துறை யாப்பிற் பாடுமாறு கேட்டலும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் முறையே,

“தீக்குளெட்ட கேக்யங் தூக்கமுற் முத்திடுக் கிட்டலற
ஸமக்கடற் குட்சரங் தைக்கவிட் டோற்கிட மாமதுர
இக்குமுற் றிக்கனுச் சுற்றுவிட் தேவெதநித் திட்டமுத்தைக்
கொக்குமொக் கிக்கக்கி விக்குமச் சோலைக் குறுங்குடியே,”

25

“எட்டெழுத் தைக்கருத் திற்குறித் திட்டுகித் தம்பரவஞ்
சிட்டர்கட் குத்திருப் பொற்பதத் தைச்சிறக் கத்தருமங்
வட்டநெட் டைப்பணி மெத்தையத் தற்கிடம் வாரிசப்பொ
குடிணத் துக்குலங் தத்திமுத் தீனுங் குறுங்குடியே,”

26

யென்ற பாடல்களைப் பாடினர். ஒன்றந்தொன்று உயர்விழிவுகளின் றிச் சிறந்து
விளங்குதாலும் அச்செய்யிட்களை மன்னவன் கேட்டு மகிழ்பூத்து இருவாக்கு
மொப்பச் சன்மானங்கெய்து பாராட்டி வந்தனன்.

இஃதிவ்வாரூக, ஒரு நாள் உறையுரின்கட் சோழராசன் ஒட்டக்கூத்த
ரொடும் புக்மேந்தியாரொடும் அரசமறுகிற் கான்டையாப் உலாவிச்செல்லா
ங்குபுமி, ஒரு வீட்டுத்தெருத் தெற்றியில் இருதாள்களையும் நீட்டிக்கொண்டு
வீற்றிருந்த ஒளவையார் சோழனைக் கண்டதும் ஒரு தாளை மடக்கிக் கொண்
டனர். அவனருகிற் போதரும் புக்மேந்திப் புலவரைப் பார்த்தவளவின்
மற்றைத்தாளையும் மடக்கிக் கொண்டனர். அதன்பினர் அவர்களை யடுத்துப்
போந்த ஒட்டக்கூத்தரைக் கண்டவுடனே அவரைக் கர்வபங்கஞ் செய்வான்
கருதி யிருதாள்களையும் மொருங்கே நீட்டினர். இதுகண்ட ஒட்டக்கூத்தர்
வெட்கமும் வெகுவிடிமுடையராய்த் தமிழ்முத்தாட்டியாரை நோக்கி, ‘எம்மை
இன்னணம் அவமதித்தது என்கொலோ? என்று விவாவதும், அவர் மன்
னன் நாட்டுத் தலைவனுதலின் அவற்கொருதாளையும், மன்னனிற் கற்றேன்
சிறப்புடையன்தலிற் பாட்டுத் தலைவராய் புக்மேந்திப் புலவருக்கு இருதாளை
யும் மடக்கினேம். ஸ்போ, புலமைபோ னெனினும் புல்லியோனும் வீண்
பெருமை பாராட்டிவோனுபினை யாதலின் இருதாளையும் நீட்டினேம்’, என்று
கூறி, ‘மெய்பாகவே ஸீயும் புக்மேந்திப் புலவர்க்கு இணையாவையேற் சோழனை
யும் அவனது நாட்டையும் சிறப்பித்து மதிப்பெயரா மொருசொல்லை யொரு
பாடலி னீற்றிக்கண் மும்முறை பெய்து பாடுதி; நின்னுற்றல் காண்குதும்,
என்றேவதும், ஒட்டக்கூத்தர்,

“வெள்ளத் தடங்காக் சினவாளை வேலிக் கழுகின் மீதேறித்
துள்ளி முசிலைக் கிழித்துமழுத் துளியோ டிறங்குஞ் சோண்டா
கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டர் கோபாலா
பிள்ளை மதிகண் டிப்பெதை பெரிய மதியு மிழங்தாளே,”

27

என்று, பிள்ளை. தாமெனவும் பேதை ஒளவையாரெனவும் தம்மறிவு கண்டு
ஒளவையார் அறிவிமுந்தாளெனவும் ஒளவையாரைக் குறிப்பினிகழ்ந்து பாடி
னர். அஃதுணர்த ஒளவையார் ஒட்டக்கூத்தரை நோக்கி, “ஒட்டா! ஒரு
மதிகெட்டாய்!” என்று கூறி நகைபாடி, உடனே புக்மேந்தியாரை நோக்கி,
‘யான் சொற்றுங்கு ஸீவிர் பாடுமின்;’ என்னும், புக்மேந்திப் புலவர்,

“ பங்கப் பழனத் தழுமுழுவர்
 பலவின் கணியைப் பறித்தெதன்று
 சங்கிட் டெறியக் குரங்களீர்
 தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா
 * கொங்கர்க் கமரா வதியதினித்த
 கோவே ராச குலதிலகா
 வெங்கட் பிளைக்குங் கரும்பிறைக்கு
 மெவிந்தப் பிறைக்கும் விழிவேலே,”

28

என்று ஒரு பாட்டு, மும்முறை பிறையென்று சொல்லை யிறுதி யடியிற் பெய்து, பாடினர்; இது கேட்டு ஒளவையார் புகேழுந்திப் புலவரைப் பெரிதுங்கொண் டாடினர். அன்று முதல் ஒட்டக்கூத்தர் தருக்கடங்கி யுறுதிக்கு யிருந்தனர் என்றுவரைக்குப்

காலம்:—இனிப் புகேழுந்திப் புலவரிருந்த காலமின்னதென வரைந்து சுட்டுவாம். ஒரு சாரார் இவர் கம்பர் காலத்தினராதவின் “என்னிய சகாத்த மெண்ணாற் றேழன்மேல்,” என்ற கம்பராமாயணச் சிறப்புப்பாயிரச் செய்யுளிற் கூறி யாங்கு இவரது காலம் இற்றைக்குக் சற்றேறக்குறைய ஆயி ரத்துப் பதினுன்கு வருடங்களின் முன்ன ரென்பதாமென்ப. மற்றிரு சாரார் கம்பர்தங் காலம் சாலிவாகன் சகாத்தம் 807-ஆம் யாண்டென்பது உண்மை வழியான் நோக்குமிடத்து நிலைநில்லாது; யாங்கன மெனில் ஆங்கில மொழியின்கண் அச்சிட்டுப் போதரும் † இந்திய புாதன கலைஞர் என்னும் மாதாந்த பத்திரிகையினிடத்துக் கி. பி. 1063-ஆம் யாண்டினிறுதியிற் பட்டத்திற்குப் போந்த இராசேந்திர சோழ னிரண்டாவனென்ற குலோத்துங்க சோழன் முதலாவதும், கி. பி. 1127-ஆம் யாண்டு அரசரிமை யெய்திய குலோத்துங்கசோழ னிரண்டாவனு மென்ற ஈரசர் கூறப்பட்டோர்; அவர் தம்முட் குலோத்துங்க சோழன் முதலாவனது காலீமே. நமது கம்பர் தங் காலமுமேயா மென்பது பலர்க்கு மொப்ப முடிந்ததாம்; ஆகவே கம்பரது காலம் பதினூராம் நூற்றுண்டின் பிற்பகுதி யென்பது தானே போதரும்; இதனைத் தென்னிந்திய சிலாசாதன வாராய்ச்சிப் பத்திரிகையின் நான்காவது சம்படத்தில் 205-ஆம் பக்கத்தின்கண்ணுங் காண்க வென்பாராயினார். இனிப் † பிழப் கால்ட்வேல் துரை கூறுமாறு கம்பர் காலம் குலோத்துங்க சோழ னிரண்டாவன் காலமெனிற் படுமிழுக்கெண்ணை யென்று கூறுவ ரின்னென்று சாரார். இவை யாவற்றினும் நடுவட் கூறிபோருடைய கூற்றே ஏற்புடைத் தாம் எனக் கொள்க. என்னை? “என்னிப் சகாத்தம் என்னாற் றேழன்

* “கொங்கக்க” என்பதாலும் பாடம்

† The Indian Antiquary, Pages 296-299, October 1894

‡ Bishop Caldwell.

மேல்," என்பது இடையிற் சேர்க்கப்பட்ட சொருகு கவியேயா மென்பது, கம்பர் காலத்திருந்த வரசன் விசயாலை னெண்பவன்றிக் குலோத்துங்க னெண்பதனுண் விளங்கும். இப்பாடலிற் குறித்தகாலத்துப் பட்ட மெந்திய வன் விசயாலையோ மென்பது சிலாசாதன வாராய்ச்சியினுற் பெற்றும். இனிக் கம்பர் காலம் கால்ட்வெல் துரை வரையுமாறு கொள்ளுத்தக்க தன் மென்பதுஞ் சிறிது தெரிப்பாம். கம்பரோட்டச் சூத்தரது காலங்களிற் சோழ ராசனது தலைகராக உற்றை தஞ்சைகளை கூறப்படுவனவாமன்றி அவற்றி னின்றும் விலகி அரசனது வாசத்தானங் காஞ்சியாயிற்றென்பது கூறப்படா மையானும் குலோத்துங்கசோழ விரண்டாவ விருந் தரசாண்டது காஞ்சியே யாதலானும் பிறவாற்றானும் அது புரையுடைத்தென்பது. கம்பர் ஒட்டக்கூத் தர் புகழேந்திப் புலவர் ஆகிய இம்மூவரு மொரே காலத்தினராகவே புகழேந்திப் புலவரது காலம் கி.பி. பதினேராம் நூற்றுண்டின் பிறபகுதியேயா மென்பது தேற்றம். இனி யாம் மேற்கூறிப் போந்த புகழேந்தியாரது வரலாற்றுள் இவருக்கும் ஒளவையாருக்குஞ் சில சம்பாஷணை சிக்குந்தனவாக வருதவின் ஒளவையாரு மிவர்காவுத்தினரேயோ வெனின்; அற்றன்று, ஒளவையார் திருவள்ளுவரது உடன் பிறந்தாராதலானும், ஒளவையாருங் திருவள்ளுவருங் கடைச்சங்கமிருந்த காலத்திருந்தவராதலானும், கடைச்சங்கத்தார் காலம் புகழேந்திப் புலவர் காலத்திற்குப் பன்னாற்றுண்டிக்கட்டு முற்பட்டதாதலானும், இவர் காலத்தினிருந்த ஒளவை பிரசித்தி பெற்ற அந்த ஒளவையாரல்லன்; ஒளவையென்பது முதிய தவப் பெண்ணிற்கும் பேராமாதவின் அத்தகைய தவமுதியோள் யாரோடாயினும் புகழேந்திப்புலவர் சம்பாவித் திருக்கவேண்டு மென்க அற்றேல், ஒளவையார் அதிகமான் நெடுமானஞ்சி யென்னும் அரசனிடமிருந்து அமிழ்தமய மான்தொரு நெல்லிக்கணியைப் பெற்றுண்டமைபற்றி நெடுங்காலஞ் சிவித்திருந்தனரெனப் புறானுறு, சிறபானுற்றுப்படை, திருக்குறள் பரிமேலழகுரை முதலியன வெல்லாம் முழுங்காங்கிற்றலிற் கடைச்சங்கத்தார் காலத்து ஒளவையாரும் புகழேந்தியார் காலத்து ஒளவையாரும் ஒருவரேயெனக் கோடலீயலாதோ வெனின்; நன்று கூறினும்! மக்கட்கு விதித்த நூறு வயதினும் நெல்லிக்கணி யுண்டமையாற் கிறிது அதிகமாக வாழ்ந்திருந்தனரென்று கொள்ளல் கூடுமேயன்றிக் கி.பி. முதனுற்றுண்டினிருந்த ஒளவையார் கி.பி. பதினேரா நூற்றுண்டினிறுதி காறு மிருந்தனரென்று கூறப் புதுகல் பண்டிதர் குழுவிற் பழியுண்டமீயு மென் நறிக. இன்னுமிதன் விவரம் விரிப்பிற் பெருகும்.

இவரது சமயம் சைவமென்றிரு சாரார் கூறு நிற்ப, மற்றிருக்காரர் வைவனவ மென்பர். இன்னெனுரு சாரார் இவர் அரணையும் மரியையு மொப்பை நினைக்கும் அத்துவைத் சமயத்தினரெனக் கூறுவர். இவர் தமது நளவெண் பாவிற் கூறும் பாயிரத்துக் கடவுள் வாழ்ந்துக் கெய்யுட்களையும், காண்டா தோறும் முதற்கட்க் கூறும் காப்புச் செய்யுட்களையும், அவை தம்முள் திரு

மால் துதிகளைப்பொலாம் முன்னர்ப் பெய்சிருத்தலையும், சுயப்வர காண்டத்து 47 ஆஞ் செய்யளையும், களிதொடர் கண்பதது 33 ஆஞ் செய்யளையும், திருநெய்த்தானத்துச் சிவபெருமானைப் பாடியபோது சிவபெருமானைச் சுட்டாது ‘நெய்த்தானத்தா’ எனப் பொதுப்படக் கூறியும், குறங்குடித் திருமாலைப் பாடியபோது விசேடப் பற்றுக்காட்டு மாற்றங்கள் சொற்களையுபயோகித்துப் பாடியிருத்தலையும், தொண்டை மண்டல சதகமுடையார் இவரைக் கூறுமிடத்து, “மாலார் களந்தைப் புகழீந்தியும்” எனக் கூறி பிருத்தலையு முற்றுகோக்குமிடத்து இவர் சிவநித்தை செய்யாத வைணவரென வேற்புடைத்தாமென்பது சிவநித்தை செய்யாத வைணவரிலராலோ வெனின் அற்றன்று. சிவநித்தை செய்யாத வைணவர் சிலரை யிக்காலத் தும் யாம் கண்கூடாகக் காண்கின்றாமா மதவாத மிகுந்திலா வக்காலத்திற் காண்டற்கென்னையென விடுக்க. அன்றியுமவர் அத்தகைபராயிருப்பிற் சிவத் துதி செய்யவே மாட்டாரென்க.

இஃகிவ்வண்ணமிருப்பச் சிலர், நம் புகழீந்திப் புலவர் வைணவருள் வைணவராயிருந்தமை பற்றிச் சைவனுபு பாண்டியன் அவரைத் தன் மகட்குத் தானமளித்த சீதன வரிசைகளுடன் அலுப்பிவிட்டனன்; அல்லாக்கால் அத்தகைய சிறந்த பாவலரை விட்டுப் பிரிதலே விரும்பமாட்டா என்றும், ஒட்டக்கூத்தப் புலவருஞ் சோழராசதுஞ் சைவர்களாயினமையானும், அவ்வொட்டக்கூத்தரோடிவர் முரணினமையானும், இவர் காவற் சிறையகத்திருந்தனரென்றும், இவரது வைணவ வியல்பீபே யிவரைச் சோழராசனிடத்தினின் றும் பிரித்துச் சுந்திரன் சுவர்க்கியினிடத் துய்ததென்றும், அன்றே சிவரைச் சோழனுக் கைவிட்டிருக்கமாட்டானென்றும், தம்மைச் சில காலம் ஆதரித்த பாண்டிய சோழ ராசர்களை மகிழ்விக்குமாறுங் தம்மோடதுகாறும் பகைத்திறம் பூண்டிருந்த ஒட்டக்கூத்தர் சமயவேறுபட்டா லேதேனுங்குறை கூறுதிருக்குமாறும் உன்னியே தமது நளவெண்பாவிற் சிவத்துதிகளையிடையே செறித்தனரென்றுக் கூறுவிற்பர். இதனுளே நம் புகழீந்திப் புலவர் பட்ட பாட்டிற்கெல்லாம் காரணம் அவரது சமய வேறுபாடே யென்பது போதருமாதலின் அது பொருந்துமா ரண்டென்ப துணர்க.

இனி யிவர் பட்ட பாட்டிற்குக் காரண மிவரது குணகீனயென்க. இவர் சிறிது முன்வெகுளி யுடையரே யன்றிப் பிறியல் பறிந்து அவ்வைற் றிற்குத் தகவொழுகுங் திறமில்லாதவருமா பிருந்தார். இவ்விரண்டுமே யிவர்க்கு ஒட்டக் கூத்தரது பகைமைபினையும், அதன் மூலமாகச் சிறைச் சாலை வாழ்க்கையினையும் விளைத்தன. இவைபற்றி யன்றே அவர் முரணுர்க்காவலன்பாற் சென்றதால் மென்க. தமிழிலக்கண விலக்கியக் கடற் கரைகண்ட புலவரொருவர் தாம் ஒரு காட்டுச் சமத்தான வித்துவானைப் பகைத்துக் கோட லரகா தென்ற சிறு விஷயத்தை யறிந்து கொள்ளாமற் போனது மிகவும் பரிதபிக்கத்தக்க விஷயமே.

3. வைத்தியநாத் நாவலர்

வைத்தியநாத் நாவலரென்ற இப்புலவர் பெருமான் தஞ்சாவூர் ஜில்லா வைச் சேர்ந்த நாகப்பட்டினத்திற் குத்த திவ்ய கோத்திரமாகிய கமலாலய மென்ற திருவாரூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பீவன்மீக நாத் தேசிகருடைய குமார். இந்த வன்மீகாநாத் தேசிகர் கவிபாடுக் கிறத்தில் மிகச் சிரேட்ட ரெண்பதற்குச் சிறிதுஞ் சங்தேகமில்லை. இவர், “தமது பாவன்மையாற் பரிசுபெற்ற சூனும்பேட்டை மாணியமும் உப்பளமும் நாளாது வரைக்கும் அவர் சந்ததியார் அநுபவித்து வருகின்றார்கள்,” என்று மகா-ா-ஸ்ரீ சி. வெ. தாமோதரம் பிள்ளையவர்க் களை துக்கிறார்கள். இவ்வாறு தந்தையாருஞ் சிறந்த வித்வானு யிருந்ததனால்லன்றே புத்திரரும் சுபாவ வியமத்தின்படி யங்கங்கள் தோன்றினர். * இப்போது, மன்னார்குடித் தாலுக் காவைச் சேர்ந்த திருக்களரென்று மூரில், மிக வீணாதிகரா யிருக்கின்ற ஸ்ரீமத் சூரியமூர்த்தி தேசிகரென்பார் நமது வைத்தியநாத் நாவலருடைய ஆரூவது சந்ததியாராம்.

இவர் 17-ம் நூற்றுண்டிடன் இறுதியிலும், 18-ம் நூற்றுண்டிடன் தொடக்கத்திலும் மிருந்தவர். இவர் இக்காலத்திலேதா னிருந்தாரென்பதைப் பற்றி வரைந்து சுட்டுவோம். இராமநாதபுரத்தில் கி. பி. 1685-ம் வருட முதல் 1728-ம் வருடம் வரைக்கும் அரசாண்ட இராசூராத் சேதுபதியின் வாசல் வித்வானுயிருந்த படிக்காசப் புலவர் நமது நாவலரிடங் கல்வி கற்ற மாணுக்கராம். ஆகவே நாம் மேலே சொல்லிய காலக் கணக்குத் தவறில்லை யென்பது நன்றாய் விளங்கும். படிக்காசப் புலவர் இவருடைய மாணுக்க ரெண்பதற்கு ஆதாரமாக,

“கூடுஞ் சபையிற் கவிவா ரணங்களைக் கொள்ளிபோற்
சாடுஞ் சதாசிவ சந்துரு வேமுன்னுன் தந்தைதம்மாற்
பாடும் புலவர்க் ளானேமின் நிச்செம்மற் பட்டியெங்குங்
காடுஞ் செடியுமென் னேதமிழுக் காரிகை கற்றதுவே,” 29

என்று படிக்காசப் புலவரே பாடிய செய்திகைக் கொள்க. மேலும் நாம் முன்னே ஸ்ரீமத் சூரியமூர்த்தி தேசிகர் இவரது ஆரூவது சந்ததியாராமென்று குறித்த விஷயம் மேற்கூறிய காலக் கணக்கை யேகிதைசம் வற்புறுத்துகின்றது.

வைத்தியநாத் நாவலருடைய மத்தேமா சைவ மதம். இவர் சப்த விடங்க கோத்திரங்களிலே யதிகப் பிராதாநியத்தை யடைந்த திருவாரூரிலே அபிஷேகங்கள் மரபிலே சிறப்புற் றேங்கியவர். இவர் ஓர் அருமையான வித்வாளன்று சொல்வதற்கு ஒய்மே பில்லை. இவர் மலையாளத்து இராசாவின் பேரிற் கில பிரபந்தங்கள் பாடி, அவ்விராஜனிட மிருந்து கிராமங்களும், வேறு கில பரிசுகளும் அளிக்கப் பெற்றவர். மேலுமிவர் இலக்கணக் கொத்து

* இவ்வியாசம் 1892 வருடத்தில் ஏழுதப்பட்டதென்பது மனங்கொள்த்தகும்;

நூலாசிரியராகிய சுவாமிநாத தேசிகரால், “திருவா. ஸுரி ற் லிருக்கூட் டத்திற் ரமிழ்க்கிளக் காகிய வைத்திய நாதன்” என்றும், கவி வீரராகவ முதலியாரால்,

“இப்பதின்மர் சங்கத்தா ராகிவிடா ரோநாற்பத் தொன்பதின்ம ரென்றே யுரைப்பாரோ—இம்பாருகழ் வன்மீக நாதன்ருள் வைத்தியா தண்புடவி தன்மீதான் நாட்சரித்தக் காலு”

என்றும் புகழுப் பெற்றவர்.

இத்தகைய நம்புலவர் கிகாமணி, சேரு நாட்டிலேயுள்ள ஆமரத்துர் என்ற மாதை யென்னுமூலி விருந்துகொண்டு சிற்றரசு புரிந்த குறுஙில் மன்னானுகிய திருவேங்கட சுவாமியென்பவரால் ஆதரிக்கப்பட்டுப் பரிபாலனஞ்சு செய்யப்பெற்றவர். இந்த விஷயமானது நமது வைத்தியநாத் நாவலருடைய முத்தகுமாராகிய சதாசிவ நாவலரால்,

“வேதியர் திலகன் விரவல்ர் கோளரி
மாதைய ரதிபன் வரகுண மேரு
கல்விக் கெல்லை கருணைக் காகரம்
பெருமாண் மெப்த்தவுப் பேறெனத் தோன்றிய
திருமா ஞாகங்கு சொவ்விதிற் புக்கு
மேதகு புகழ்த்திரு வேங்கட நாதன்
ஒளினாகு, ”

என்று இலக்கண விளக்கச் சிறப்புப் பாயிரத்திற் கூறப்பட்டிருப்பதனாலே யினிது விளங்குகின்றது.

வைத்தியாத நாவலரியற்றிய பிரபந்தங்களாவன. இலக்கண விளக்கமும், பிரபோத சந்திரோதயமும்,* வேறு சில சிறு நூல்களுமாம். இவர் மேலே சொல்லிய இரண்டு பெரிய பிரபந்தங்களையும் மாதை மன்னவன் திருவேங்கட நாதனுடைய வேண்டுகேள்விற் கிணங்கியே செய்தனர். இலக்கண விளக்க மானது, அங்கனஞ் செய்யப்பட்டதற்கு, மேலே யந்தாற் சிறப்புப் பாயிரத்தினின்றும் நாமிடுத்துக் காட்டின பாகமானது தக்க சான்று பகரும். இங்கனமிது விற்க, மேய்ஞ்சுன விளக்க மென்று மறநாமத்தையுடைய பிரபோத சந்திரோதயம் நமது நாவலரை யாதிரித்துவந்த திருவேங்கட நாதரால் இயற்றப்பட்டதென்று கூறி மயங்குவாருமூர். இவ்வாறு அவர்கள் பிராங்தியதெந்ததற்குக் காரண மென்னவென்று சுற்று விசாரித்துப் பார்ப்போமானல்,

* இவ்வியாச மெழுதிய ஆசிரியரே தமது “தமிழ் மொழி வரலாற்றில், “தருமபுர வாதீன்ததைக் கார்த்த வைத்தியாத தேவீகர் ‘குட்டித் தொல்காப்பியம்’ எனப்படும்; ‘இலக்கண விளக்கம்’ இயற்றினர். இவருதுவிக்காண்டு மாதைத் திருவோன்கட மன்னன் வடமொழியிற் ‘கிருஷ்ண யிசிரான்’ செய்த ‘பிரபோத சங்கிரோதயம்’ என்ற நாட்கத்தைக் காப்பிய ரூபமாயமைத்தனன்,” என்று எழுதியிருப்பது ஈண்டுசிக்கிக்கற் பாலது.

“போதக் தமிழ்க்கும் வடக்லைக்கும் புலவோர் தமக்கும் பொருள்விரித்துச் சிதைக் கிறைவ னெண்டிகிச் செங்கோல் செலுத்திக் திசைபுரக்கு
வேதப் பஜுவன் மெய்ஞ்ஞான விளக்கா ஒலகை விளக்கு மெங்கள்
மாதைத் திருவேங் கடநாத மறைபோன் வாழி வாழியவே,” 32

என்ற ஒரு விருத்தமேயென்பது வெளிப்படும். ஆகவே யவர்களது மயக்கத்தைக் கொஞ்சம் தெளியவைத்தல் வேண்டியது ஆவசிபகம். இந்தப் பிரபந்தமானது திருவேங்கட நாதர் வேண்டுகோளின்படி வைத்தியநாத நாவலரியற்றிவரென்று முன்னோ கூறியிருக்கிறோ மாகவே, வேங்கடநாதர் ஏவதற் கருத்தாவும், நாவல ரியற்றதற் கருத்தாவு மாவார்கள். மேலும் மேலே சொல்லிய செய்யுளில், “மெய்ஞ்ஞான விளக்கா ஒலகை விளக்கும்,” என்ற தொடர்க்கு, அவர் பிரயோச்சனைப் பாருஞ் கொள்ளலாமாகப், பிரயோசகனும் நின்று விளக்கினுரென்று பொருள் கொண்டது, சமயோசிதமாகச் சொற்பொருள்குரைநூரூமாற்ற வில்லாமைமினுலேதானென்க. இதுவுமல்லாமற் செவ்னொபினிருந்த வித்துவான் தாண்டவராய முதலியாருடைய பிரபோத சங்கிரோதயப் பிரதியில் நாவலரியற்றினதாகக் குறிக்கப்பட்டிருப்பதனும், மதுரை, செல்லி, புதுவை முதலிய விடங்களிற் கண்ண பரம்பரையாக நாவலரியற்றினுரென்று வழங்குவதனும், யாங்கறுவதே திருவாளர் அபிஷேகங்கட்டக்கும் தருமபுரவாதீனத்தார் முதலாயினுர்க்கு மொப்ப முடிந்ததா மாதலாது மவர்தேடிய ஆதாரமவரையே தியங்கவிட்டதென்று கொள்ளல் வேண்டியதாகின்றது. இம்மயக்கம், தவறு யச்சிடப்பட்ட மூலம் பற்றியற்பத்தியானது பேராலும்.

இனி இலக்கண விளக்கத்தின் குணத்தைப் பற்றிப் பேசுவோம். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி யென்று சொல்லுகிற ஜாத்து பாகங்களுமடங்கிய வியாகரணங்கள் தமிழிற் கிடைப்பதற்கிறது. கிடைத்தாலும் மொருவேளை யதிகமாய் விரிந்திருக்கு மில்லாவிடில் மிகச் சுருக்கமாயிருக்கும். இவ்விரண்டு குற்றமுமில்லாமல், மாணுகர்க்குப் போதுமான அளவினை யுடையது இலக்கண விளக்க மொன்றேயாம். அன்னார்தம் தமிழாராய்ச் சிக்குத் தொல்காப்பிய வனர்ச்சி யதிக ஆவசியகமில்லை யென்பது சொல்லாமலே விளங்குமாதலாதும், சான்தேரிதற்குக் “குட்டித் தொல்காப்பிய” மென்று பெயரிட்டிருக்கின்றார்களாலும், இல்லை ஒரு சிறந்த வியாகரண மென்பதற்கு ஆகோசபளையில்லை யாதலாதும், இதையே படித்தாற் போதுமென்பது பெறப்படுமென்க. நாவலர் தொல்காப்பியாப்போல் “ாப்பையு மனியையும் பொருள்திகாரத்தி ஸட்கி மூன்றாக்கார மாக்கின்- எழுத்திலுஞ் சொல்லிலும் பெரும்பாலும் நன்னாலைத் தமுக்கியே யெழுதப் பட்டிருக்கிறது. நன்னாலைத் தமுக்கியைக்கண்ட சிலவற்றைத் திருத்தம் மெழுதி யிருக்கிறார். அநேக குத்திரங்கள் நன்னாலைர் குத்திரங்களாகவே

காணப்படுகின்றன. பாயிரமொழிந்த 407 கண்ணாற் குத்திரங்களையும் 372 விதிகளி லடக்கிவிட்டார். பாயிரத்திற் கூறிய 55 விதிகளையும் பொருளாதி காரத்துப் பாட்டியலில் 129 முதல் 142 வரைக்குமுள்ள 14 விதிகளி லடக்கிவிட்டார்.

இனி மூன்றாவதாகிய பொருளாதிகாரத்தில், முதலியலாகிய அகத்தினையிலில் மிகுகியும் நாற்களிராஜ நம்பி செய்த அப்பொருள் விளக்கத்தையும், தொல்காப்பிய வகுத்தினையிலில் மதுசரிதீத குத்திரான் கெய் திருக்கின்றார். இரண்டாவ தியலாகிய புறத்தினையிலில் ஜெனாரிதனார் புறப் பொருள் வென்பா மாலையை யதுசரியாது தொல்காப்பியத்தையே யதுசரித் திருக்கின்றார். மூன்றாவ தியலாகிய அணியியலானது தண்டியலங்காரத்தையே யதுசரித் தெழுதப்பட்டிருக்கிறது. அநேக குத்திரங்கள் தண்டியார் குத்திரங்களாகவே காணப்படுகின்றன. உதாரணச் செய்யுடுகளும் அதினின்றே யெடுத்து ஓதப்பட்டிருக்கின்றன. ஆகவே தண்டியலங்காரத்திற்கு உரையானது வைத்தியாத நாவலர்க்கு முன்னால் பெழுதப்பட்டிருத்தல் வேண்டும். இனி எஞ்காவ தியலாகிய செய்யுளியில் யாப்பருங்கலத்தைத் தழுவி யெழு தப்பட்டிருக்கின்றது. ஜூந்தாவ தியலாகிய பாட்டியலில் முதல் 128 குத்திரம் வரை, வச்சனாதி மாலை, சிதம்பரப் பாட்டியல் முதலிய நால்களின் தாற்பரியங்களிற் சில எழுதப்பட்டன. 128 முதல் 142 வரை கண்ணாலர் பாயிரமாயோழிய, 142 முதல் 181 வரை தொல்காப்பிய மரபியலினிறுதி யாகின்றது. இது 941 குத்திரங்களையடையது.

இனி, நம் நாவலர் குத்திரான் செய்ததோடே நில்லாமல், இதற்குரையும் எழுதினார். இந்த மாதிரியாக நாலரசிரியரே யுரையு மெழுதுகிற வழக்கம் தமிழிற் கிடையாது.

இவர்தாம் முதன் முதலில் இவ்விதபாக உரையையு மெழுதத் தொடங்கினார். இவரைப் பார்த்துப் பிற்காலத்தார் சிலரும், தங்கள் தங்கள் நாற்கு உரை எழுதியிருக்கின்றனர்கள். இவர் தமது உரையிற் பிறர் மதங்களைக் கண்டிப்பது வழக்கம். தொல்காப்பிய விதிகளிற் சிலவற்றை உரையிலே தழீ இழினார். தொல்காப்பிய ஏராகளில் எக்கினர்க்கினியியத்தையே இவர் அதிகமாகக் கையாடியிருக்கின்றார். மேலும் அகத்தினையிலில் தொல்காப்பிய ஏராயிற் காணப்பட்ட சில விஷயங்களைச் சூத்திரங்களாக வகுத்தார். அணியியலில், தண்டியலங்கார ஏரையிற்குறிய சில பிரிவுகளை விதியிலே இவர்களினார்.

பாட்டியல் 181 குத்திரங்களும் சமது நாவலரால் எழுதப்படவேயில்லை. இந்த இயலானது வைத்தியாத நாவலருடைய 2-வது குமாரராகிய திபாகராச் தேசிகராற் சேர்க்கப்பட்டது.

இங்கு நாற்குப்பாயிரமும், சொல்லணிச் சூத்திரங்களும் சமது நாவலருடைய மூத்தகுமாரர் சதாகிவ தேசிகராற் செய்யப்பட்டன.

ஆகையினிலே இவர் சொல்லணியும் பாட்டியலும் மிகப் பயன்படத் தக்கனவல்லவென்று விடுத்து விட்டார். மேலும் தற்கால மாணவர்க்குச்

சொல்லணியும் பாட்டியதும் வேண்டுவதின்று. ஆகவே 941 விதிகளில் 207 விதிகள் நாவலராற் செய்யப்படவேயில்லை, பயனின்மையால்; ஆதலால் எஞ்சி யுள்ள 734 விதிகளுமே மாணுக்கர்கட்கு நிரம்ப உடபோகமானாலை.

இது கிடக்க: திருவாலுதுறைச் சிவஞான சுவாமிகள் நாவலருடைய இலக்கண விளக்கத்தை யமிக்கும் பொருட்டுச் சூரைவளியைப்பேசினர். இச்சூரை வளியை “அநியாய கண்டன” மென்று மகா-ஈ-ஈ-ஸ்ரீ சி. வெ. தாமோதரம் பிள்ளையவர்கள் கூறியதுபோல் நாம் ஒரு காத்துதும் சொல்லப்படாது. இக் கண்டனத்தை யவர் வேண்டுமென்று எழுதின போதிலும், சில இடங்களில் நமது நாவலர் செய்த பிழைகளையும் மெடுத்துக் காட்டியிருக்கின்றனர். சூரை வளியின் மூலமாயே நம் இலக்கண விளக்கத்திற்கு அதிக மேன்மை யென்று யாவரும் அறிதல் வேண்டும்.

இனி இரண்டாவதான மெய்ஞ்சுரான விளக்க மென்ற பிரபோதசங்கி ரோதய மென்ற நூலைப் பற்றிப் பேசவோம். ஆங்கிலேயத்தில் (Allegory) என்பதற்குச் சமானமாக இயற்றப்பட்டுள்ள இந்துல், முதன் முதலில் வட மொழியில் நாடக ரூபமாகக் கிருஷ்ண மிச்சிரன் என்றவராற் செய்யப் பட்டுள்ளது. அதை மொழிபெயர்க்கப் புகுந்த நமது ஆசிரியர் நாடக ரூபத்தை யொழித்துக் காவிய ரூபமாக எழுதியது யாது காரணம் பற்றியோ அறி கிளேம். வேதாந்தமாகிய பாற்கடலீநாவலர் தமது அறிவென்ற மந்தரமலையை மத்தாக நாட்டிக் கடையவே பிரபோத சங்கிரோதய மாயிற்று.

இந்தப் பிரபந்தமானது பாயிரமுட்பட 48 சருக்கங்களடங்கியது. இதில் 2012 செய்யுட்கள் உள். இது விருத்தப்பாவினுற் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விஷய மின்னதென்று கொஞ்சுஞ் சொல்லுவோம்.

மாயை யென்றவள் பிரம்ம சந்திதாந்திலே விகாரம் புரிந்து கர்ப்ப மடைந்து மாணதன் என்கிறோரு புத்திரோஜாப் பெற்றார். அவன் பிரவிர்த்தி, நிவிர்த்தி என்ற இரண்டு மாதர்களையும் கலியாணங்கு செய்துகொண்டான். மாணதனுக்கு மூத்த மனைவியாகிய பிரவிர்த்தியினிட மிருந்து மோகன், அகங்காரன், மதனன், இடம்பன் முதலாகிய அங்கே புத்திரர்களாகும்; தீவிழை, கபடி என்ற இரண்டு புத்திரிகளும் பிறந்தார்கள்; இனி இளைய மனைவியாகிய நிவிர்த்தியினிட மிருந்து விவேகன், நிருபகன், போறுமை, முதலான பல சூமாரர்களும் மபித்திரி, கருணை முதலீய சில பெண்களும் பிறந்தார்கள். இவ்விருத்தப் பிள்ளைகளுக்கும் பாட்டியாகிய மாயை யென்பவள் அவரவர்களுடைய குணங்களுக்கு ஏற்றபடி விவாக மகோற்சவம் நடத்திவைத்தாள். பிரவிர்த்தியின் மக்கள் அசரர்களைப் போலவும் நிவிர்த்தியின் மக்கள் தேவர்களைப் போலவும் வளர்ந்து வந்தார்கள். பிற்பாடு இவ்விரு பகுதிப் பிள்ளைகளுஞ் தங்களுக்குன் மாறுபட்டு மோகன் அரசாஞ்சும்படியும், விவேகன் காட்டிற்குப் போகும்படியும் நேரிட்டது. பிறகு விவேகன் குலம் விளங்கப் பிரபோதன் தோன்றித் தானை கூட்டி, யுதத்திற்குச் சென்று மோகன் முத-

லானவர்களை யெல்லாம் மூல தோஹாவியாக்கி விட்டான். பிறகு பிரபோதன் முடி சூட்டப்படுகின்றன. இஃதுடன் காவியம் முடிகின்றது. இதை யெழு தியபோது நாவலர் மனத்திற் குருகேஷத்திர யுத்தத்தைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று தேர்ந்துகின்றது. பிரபந்தத்தின் நடை வெகு நளினமாயும், மூடுகிய ஓசைபோடு கூடியதாயு மிருக்கின்றது. படிக்கும் போதே நிரம்ப இன்பமளிக்கக் கூடியதாகவும் காணப்படுகின்றது. இந்த மாதிரியான பிரபந்தங்கள் நந்தமிழிற் கிடைப்பது மிகவுமருமை. இதிலே * “கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுஞ்” சாஸ்திரிமா ருடைய தூர்க்குணங்களை மிகுதியும் கண்டிக்கின்றன. மனிதர்களுக்குச் சந்தினையில் விர்த்தி யுண்டாதல் வேண்டுமென்ற் நோக்கத்துடனேயே இவரிதை யெழுதி மிருக்கிறார்கள் நினைப்பதற்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. சாஸ்திரிமார்களுடையவே யன்றிப் பற்பல மடங்களிலுள்ள தமிழரான்களுடைய தீயொழுக்கத்தையும் நன்கு கண்டிக்கிறார். இக்காலியத்திற் காணப்படுகிற ஒவ்வொருவரும் அவரவருடைய குணங்களுக்குத் தக்கபடியே பேசுகிறார்கள். தங்கள் குணங்களோடு சாமஞ்சஸலப் படாத வார்த்தைகளை யொரு வரும் பேசுவேயில்லை. இப்பிரபந்தமானது சில விடங்களிற் பரிகாச நடை (Sarcastic Style) யோடு ஏழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு கவியும் ஆழந்த நுண்ணிய பொருளை விளக்குகின்றது. பெரும்பாலும் செய்யுட்களெல்லாம் வெகு சுகமாக அமைந்திருக்கின்றன. சமயோசிதமாகப் பதங்களும் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. இவர் செய்யுட்களிற் பாட்டை நிரப்பும் பயனைத் தவிர்த்து வேறு ஒருப்போகமுயில்லாத சொற்களைக் காணுதல் மிகவுமரிது. எதுகை, மோளைகளுக்காகச் சொற்களை விகாரப்படுத்தும் விகாரகுணம் இவரிட மதிகமாகக் கிடையாது. வகையுள்ள, வனப்பின்மை முதலிய தோலங்கள் இந்தாலிற் கிடையா. இத்தன்மையான சிறப்பெல்லாம் பற்றியல்லவா, சில காலத்திற்கு முன் இதினின்று மொரு பாகமானது நமது சென்னைச் சர்வகலாசாலையில் பி. ஏ. பர்ட்சைக்குப் பாடமாக நியமிக்கப் பட்டது மென்பது யாவர்க்குஞ் தொந்த விஷயம். இனிக் கடைசியாக நமக்கும் நம்முடைய தமிழ்ப் பாதைக்கும், வைத்தியாத நாவலர் மூலமாக ஒரு கொரவம் ஏற்படுகின்றது என்பது எமது துணிவு.

* கனஞ்சடை யென்றுரு வேற்றிக் கண்மூடிக் கதறுஞ் சாத்திரிகள் பலரின் தூர்க்குணம்:—இதைக் கண்டு பலர், தூர்க்குணமென்றே நினைக்கக் கூடும்; அற் றன்று; வேதத்திற் கூறிய பொருள்களையின்னவெனவறியாது, கனம், சலட என்று, மூல பாடத்தை மாத்திரம், முற்கி, முளைந்து, உருவடித்துத் தமக்கு வேதங்களைனத் தும் கைவந்ததாக எண்ணித்தருக்கும் சாத்திரியார்களின், தூர்க்குணமொன்றே, ஈண்டிக் கண்டிக்கப்பட்டமையறிக். பொருளை யறிந்து உருவிடுதல் ஏக்காலத்தும், ஏத்தேயத்தும், எவர்க்கும் நன்மை பயப்பதாம்.

* “ பேரும்புங் கவர்புகழ் போதா யனிசப் பிரமணிய
ஏரும்புங் குருகையிற் கோதில் குலோத்துங்க னுரிடமாம்
விரும்பும் பொருளைத் தரும்பிரயோக விவேகந்தன்னைக்
கரும்புங் கனியு மெனப்பாடி னன்றமிழ் கற்பவர்க்கே,” 35
என்ற காரிகையே தக்க சான்று பக்ஞம்.

இவ் வேதியவையாகரணியும் † மேலே சொல்லிபசவாமிநாத தேசிகருஞ்
செப்பறைப்பதிக் கனகசபாபதி சிவாசாரியாரிடத்தினின் றாங் சீர்வாணபாலை
யொருங்குதற்ற சகபாடிகளைன்று கண்பரம்பரையாகக் கேள்விப்படுகிறோம்.
இவர் ‘வேளாளன் கிரந்தமும், பார்ப்பான் தமிழும் வழவழுவே’ யென்று
வழக்கமாகக் கூறப்படும் பழமொழியைப் பொய்ப்படுத்துமாறு தோன்றினார்
போலும். பிராமணர்களுக்குள் அந்துர்க்குண்டில் தமிழ் கற்றவர் கிடைப்பது
மகா துர்லபம். அப்படியேபிருப்பினும் வடமொழிப் பயிற்சி தமிழ் மொழிப்
பயிற்சியாகிய தீவிவரண்டு மொருங்கு பெற்றவர் கிடைப்பது கேவலம்
துர்லபம். இங்கைமாக இவ்விரு பயிற்சியும் நிரம்ப அடைந்தவராகிய எம்
தீவிவேதந்திரர் சாமாத்தியம் இனைத்து என்று யாவரால் அவாந்துரைக்கற்பான்
மையது?

இவ் வொப்புயர்வில்லா வேதியர் திலகர் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்படு
தற்கு யாது செய்திருக்கின்றனரென்று ஓர் ‡ சங்கை யேற்படுமேல் அதற்கு
உத்தரங்க்குறிக்கின்றோம். இவர் ‘பிரயோக விவேகம்’ என்னும் நாமதேய
நிட்டு ஓரருமையான வியாகரண சாஸ்திரம் ந் செய்திருக்கின்றனர். இதில்
மம்ஸ்கிருத பாதைக்கும் திராவிட பாதைக்கும் பொதுவாக ஏற்பட்ட சப்த
சாஸ்திரத்தின் தத்துவங்கள் ¶ தமிழ் பயில்வார் யாவருமெளிதில் உணரும்
வண்ணம் கூறப்பட்டிருக்கின்றன. இது கட்டளைக் கலித்துறை யாப்பினால் ||
பாடப்பட்டிருக்கின்றது. இதில் ஜூம்பத்தொரு கலித்துறைகளுள். இங்கு,
“ உம்பர்க் குரியிரை யோக விவேகத்தை

யைம்பத் தொருகனிதை யாலுஹரத்தான்—செம்பொற்சிர்
மன்னு மதிற்குருகர் வாழ்சப் பிரமணிய
னென்னு மொருவே தியன்,” 36

என்ற அந் தூற் சிறப்புப் பாயிரத்தானே விளங்கும்.

இந்துஸ் சுவாமிநாத தேசிகருடைய வேண்டுகோளிற் கணங்கியே
செய்யப்பட்ட தென்ப.

இனி யிப் ‘பிரயோக விவேக’த்தின் குண குணங்களைப்பற்றிப் பேசு
வாம். இவ்வரிய இலக்கணம், காரகப் படலம், ஶமாசப் படலம், தத்திதப்
டலம், திங்குப் படலம் என நான்கு படலங்கள் அடங்கியது. இவ்விலக்

* பாயிரம். † வியாகரணத்தைப் பயில்கிறவனும் அறிந்தானும் வையாகரணி
ன்னப்பவர். ‡ Question. § Grammar. ¶ Truths of Grammar. || Me 116

* “ பெரும்புக் கவர்புகழ் போதா யனிசுப் பிரமணிய
ஏரும்புக் குருகையிற் கோதில் குடீஸாத்துங்க னுரிடமாய்
விரும்பும் பொருளைத் தரும்பிரயோக விவேகந்தன்னைக்
கரும்புக் கணியுமெனப்பாடி னன்றமிழ் கற்பவர்க்கே,” 35
என்ற காரிகையை தக்க சான்று பகரும்.

இவ் வேதியவையாகரணியும் † மேலே சொல்லிய சுவாமிநாத தேசிகருஞ் செப்பறைப்பதிக் கணக்சபாபதி சிவாசாரியாரிடத்தினின்றுங் கீர்வாணபாவை யொருங்குற்ற சுபாடிகளைன்று கூர்ணபரம்பரையாகக் கேள்விப்பாடிக்கிறோம். இவர் ‘வேளாளன் கிரந்தமும், பார்ப்பான் தமிழும் வழவழுவே’ யென்று வழக்கமாகக் கூறப்படும் பழமொழியைப் பொறப்படித்தமாறு தோன்றினார் போலும். பிராமணர்களுக்குள் அந்தந்றைண்டில் தமிழ் கற்றவர் கிடைப்பது மகா துர்லபம். அப்படியேயிருப்பினும் வடமொழிப் பயிற்சி தமிழ் மொழிப் பயிற்சியாகிய இவ்விரண்டு மொருஞ்கு பெற்றவர் கிடைப்பது கேவலம் தூர்லபம். இங்கனமாக இவ்விரு பயிற்சியும் நிர்மப அடைந்தவராகிய நம் தீக்கிதீந்திரர் சாமரத்தியம் இனைத்து என்று யாவரால் அளந்துரைக்கற்பான் மையது?

இவ் வொப்புயர்வில்லா வேதியர் திலகர் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்படு தற்கு யாது செய்திருக்கின்றன ரென்று ஓர் ‡ சங்கை யேற்படுமேல் அதற்கு உத்தரங்கூறுகின்றோம். இவர் ‘பிரயோக விவேகம்’ என்னும் நாமதேய மிட்டு ஓருருமையரன் வியாகரண சாஸ்திரம் † செய்திருக்கின்றனர். இதில் சம்ஹகிருத பாணஷ்டக்கும் திராவிட பாணஷ்டக்கும் பொதுவாக ஏற்பட்ட சப்த சாஸ்திரத்தின் தத்துவங்கள் ¶ தமிழ் பயில்வார் யாவருமியளிதல் உணரும் வண்ணம் கூறப்பட்டிருக்கின்றன. இது கட்டளைக் கலித்துறை யாப்பினால் || பாடப்பட்டிருக்கின்றது. இதில் ஐம்பத்தொரு கலித்துறைகளுள். இஃது,

“ உம்பர்க் குரியிப்பிர யோக விவேகத்தை
யைம்பத் தொருகவிதை யாலுரைத்தான்—செம்பொற்சீர்
மன்னு மதிற்குருக்க் வாழுசுப் பிரமணிய
என்னு மொருவே தியன்,” 36

என்ற அந்தாற் சிறப்புப் பாயிரத்தானே விளங்கும்.

இந்தால் சுவாமிநாத தேசிகருடைய வேண்டுகோளிற் கிணக்கியே செய்யப்பட்ட தென்ப.

இனி யிப் ‘பிரயோக விவேக’த்தின் குறை குணங்களைப்பற்றிப் பேச வோம். இவ்வரிய இலக்கணம், காரகப் படலம், சமாகப் படலம், தத்திதப் படலம், திங்குப் படலம் என நான்கு படலங்கள் அடங்கியது. இவ்விலக்

* பாயிரம். † வியாகரணத்தைப் பயில்கிறவனும் அந்தாலும் வையாகரணி என்னப்படுவர். ‡ Question. § Grammar. ¶ Truths of Grammar. || Me 116

கணத்தின் அருமையும் பெருமையும் உண்மையும் நூண்மையும் எம்மா வெநித்துரைக்கற் பெற்றிய வல்லவேனும் ஏகதேசம் இயன்றமட்டுங் கூறு வோம். இவ்விலக்கணமானது தமிழிலக்கணத்திலும் வடமொழியிலக்கணத் திலும் மிகத் தேர்ந்தார்க்கன்றி வேறியாவர்க்கும் பயன்படாதென்று சிலர் யோசனையின்றிச் சொல்லக்கூடும். அவர் அப்படிச் சொல்லுதல் அவருடைய அறியாமையே மென விடுக்க. இவர் இந்தூற்கு உரையுங் தாமேயெழுதினார் வடமொழி வழக்கம் பற்றி. இஃது, “வடதுவார் தாமே பதிகமும் உரையுஞ் செய்வார். இந்தாலும் வடதுவார் தந்பவமாகச் * செய்தவான், யாழும் பதி கமும் உரையும்செய்து, உதாரணமுங்காட்டினாம்.” என்று தீக்கிதரே மூன்றாங்காரிகையினுரையின்கீழ் வரைதவின் நன்கு விளங்கும். இது † பாவா தத்துவால் சாஸ்திர ரீதியாக அமைந்துள்ளது. ஆங்கில பாவா வியாகரண தத்துவாரர்த்தங்களை ‡ யாப்பாதுவர்ந்த கல்விமான்களுக்கு இதன் பெருமை சொல்லாமலே விளங்கும். இவர் இடையினையே வெளியிடும் கொள்கைகளெல்லாம் சொந்தமாகவும், அதிகமாய் ஆழந்த கருத்தினவாகவும் காணப்படும். உதாரணமாக இவர் தமிழிலக்கணமெல்லாம் ‡ பிராயிகம் வடமொழியிலக்கண வழியென்றே கூறுவர். இக்கொள்கையின் உண்மையினை ¶ “வடமொழி தென்மொழியினியைப்” என்ற உபங்கியாசத்தில் விரித்து இலக்கண தர்க்கசக்தமான யுக்தியோடு நியாயங்காட்டி ஊஞ்ஜிதப்படுத்தி பிருக்கிறோம். ஆண்டுக் கண்டுபார்க. இது விற்க.

இவருடைய கலீத்துறைக்களெல்லாம், “இழுமெனு மொலியி வெனுமூகுறு மருவிபோற்” செவ்வேன யமைந்திருக்கின்றன. †இதன் விதிகளெல்லாம் “காரிகை”களாதவின் மக்கூல முன்னிலையவா பிருக்கின்றன. காரிகைகளைப் படிக்கும்போதே யாநந்தம் ஜனிக்கின்றது. காரிகையால் இலக்கணமெழுதுவதில் இவ்வளவு கைவந்தவர்கள் கிடைப்பது மிகவும் அருமையென்பது தெற்றம். இவர் உரைவகுக்கும் சாமரத்தியோமா அற்புதம்! அற்புதம்!! அதிக யுக்தி புத்தியோடும் எழுதப் பட்டிருக்கிறது. இதில் அவருடைய || தர்க்க சாஸ்திர வலிமை நன்கு வெளிப்படும். உரையிலே யாங்காங்கு அவர் காட்டும், விசேஷக் குறிப்புக்களும், பூர்வ உரையாசிரியர்களாகிய இளம்பூர்ணர், நச்சினார்க் கிளியர், சேனுவரையர் முதலாயினுரூடைய மதங்களை மணமழியச் செய்யுக் கண்டனங்களும் வெசு நேர்த்தியவாயும் நடுவு நிலைமை யவரும் மிருக்கின்றன. இவர்தம் உரையில் இடையினையே தாமே யியற்றிய

* சிறபான்மை வேறுபடுத்தி. † Science of Language. ‡ பிராயிகம் - பெரும்பாலும். ¶ இந்த உபங்கியாசமானது மகா-நா-ஸ்ரீ. எம். சேஷ்கிரி சாஸ்திரியாரவர்கள் எம். ஏ. சபாநாயகராக வீற்றிருந்தபொழுது வாசிக்கப்பட்டது. அது அக்கிடப்படுகின்றது. சீக்கிரம் வெளிவரும், (என்று விவேக சிந்தாமணி VOl. I பக்கம் 204-ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது இதுரையில் அகப்படவில்லை. அவ்வுபங்கியாசத்தைக் கொடுப்பவற்கும் எம்முடைய மனமார்ந்த வந்தனம் உரித்தாகும்.) || Logical Facility.

அழகாயமெந்த அனேக உரைச் சூத்திரங்களை எளிதில் விளங்குதற் பொருட்டுச் சேர்த்திருக்கிறார். அவை யெம்போலியர்க்கு மிகப் பயன்படத் தக்கன வாகக் காணப்படுகின்றன. இப்பொழுது யாவரேனு மொருவர் ‘தீராவிட சப்தத்துவ சாஸ்திரம்’ ஒன்று எழுத என்னங்கொண்டு எழுதப் புகுந்தால் இந்தால் மிகப்பிரயோசனப்படுமென்பதற்கு எள்ளளவுஞ் சங்தேகங் கிடையாது. திரண்துமாக்கினி மகாருஷி, “மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்று” என்று சொன்ன போதிலும், அவ்வாற்தகார நிக்கத்திற்கு ஆட்சே பளை சிறிதுமில்லை யென்பது எமது துணிவி.

இவ்வாற்தணர் சிகாமணி அகத்தியம், தோல்காப்பியம் என்பனவற்றிற்கு முறையே பாணியம், ஜீந்திரம் என்னும் வடமொழியியாகரணங்களை முதலாலெனவுரைப்பர். இவர் வடமொழியில் மகாபாடியம், கையடம், சித்தாந்த கேளமுதி, வாக்கிய தீபம், அரிபிடிகை, தாது விருத்தி, பதமஞ்சரி, சத்த கேளத் துவ முதலிய வியாகாரண சாஸ்திரங்களில் தேர்ந்தவ ரெண்பதும், தமிழ் மொழியில், அகத்தியம், தோல்காப்பியம், நன்னால் முதலிய இலக்கணப் பயிற்சியும், திருக்குறள், திருக்கோவையார், சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியப் பயிற்சியும் மிக்குடையவரென்பதும், அவர் மேற்கூறிய ‘பிரயோக விவேகத்துள்ளுத்துக் காட்டாகப் பல இடங்களிலும் மேற்கோள் கூறி பிருப்பதனால் விளங்கும்.

இப்பிரயோக விவேகமுடையார் வடமொழியிற் ‘சாக்கி பரிணாயம்’ என்னும் நாடகஞ் செய்த இராம பத்திர தீக்கிதரிடம் இதைப் படித்துக் காட்டி அரங்கேற்றினர் என்ப. அது,

“சீதா சந்தர முகாமா பத்திர தீக்கிதர்க்குப்
போதொடு சென்று புகல்வோ மவர்க்கும் பொழுதில்லையேன்
மேதினி யிற்றமிழ் செய்பிர யோக விவேககந்தன்னைப்
பேதமி லாத பதஞ்சவி பாற்சென்று பேசவமே,”

என நம் தீக்கிதரே கூறியிருக்கின்றமையானும்,

“பேர்கொண்டு நின்றபிர யோக விவேகத்தைச்
சீர்கொண்ட ராமபத்ர தீக்கிதன்று—னேர்கொண்டு
கேட்டா வினிக்கண்ணாற் கேட்கும் பதஞ்சவிதான்
கேட்டாலென் கேளாக்கா வென்,”

37

38

எனச் சிறப்புப்பாயிரஞ் செய்தார் கூறுவதனாலும் காண்க. யாழிப்பாணத்து நல்லார் ஸ்ரீலஸ்தி ஆறுமுக நாவலரவர்கள் இந்தாலைப் பதினெட்டு வருடங்கட்கு முன்னர் அச்சிட்டிருக்கின்றனர். இந்தாலை பெருமை யுனரவேண்டுபவர் அதன் மூகாரிலகைகளைப் படித்து ஆங்கதமடைவராக.

“ஒன்றி * மல்லாடப் படாது” என யாவராலும் கீறப்பித்துச் சொல்லப்பட்டதும், நாறு அகவல்கள் அடங்கியதுமாகிய இக்கல்லாடத்திற்கு முதன் முப்பத்தேழு அகவல் முழுவதும் உலகத்தார்க்கு எளிதில் விளக்கும் வண்ணம் செவ்வியவரை பொன்று வரைந்தருளினார். எஞ்சியுள்ள அறுபத்து மூன்று விக்கும் உரையெழுது மூன்றர் நம் புலவர்க்கு இறுதிக் காலம் கேரிட்டது யீழ் கற்பாருடைய தரதிர்ஷ்டமே யன்றோ?

இனிக் கல்லாட வரையின் மகிழ்மையைச் சுற்று எடுத்துத் தெரிக்கப் படுமாம். இவ்வரையின்கண் இவருடைய வாசக மெழுதும் ஆற்றலும் சொல்லாட்சித்திற்கும், ஆழ்பொருளேனுக்கமும், இலக்கணத்தேர்ச்சியும் நன்கு புலப்படுகின்றன. இப்பொழுது தற்காலத்திலே முற்று முணர்ந்து விட்டதாக அன்பால் குடித்து நாடக நடிக்குஞ் சிலப் போலிப் புலவர்களுடைய உரைகாரையை மின்மினி போலாது, இக்கல்லாடவரையோ மலீமலீட்ட தீபம் போல வொங்குகின்றது. மேலும் † “வறியன் றணக்குரியவோர் சிறு கந்தையில் ஏதன் வடிவான் தெரியாவன்னான், செல்வர் பவரித்ததன் சென்றிருந்து பற்ற பல வண்ணமுள்ள உயர்ந்த ஆடையின் கிழிகளைப் பொதிந்து அது கவும் அகன்று நீஞ்மாறு கைத்துப் பொத்திய போர்வையாகிய பொந்தை பாலக் கோவைப்பட எழுதற்படாததாயும், சாமானியமாய் பலராலுங் சொல்லப்படுவதாயும், கிலவரிகளிலிடங்குவதாயும் ஆழ்ந்து நுண்ணிய பாருளை விளக்க மாட்டாததாயும் மூன்ஸ தமதுரைக்குத் தொல்காப்பிய முதலை இலக்கணநூற் குத்திரங்களையும் கிவுகுான சித்தியார் முதலிய ஞான நூற் சய்யுட்களையும் பல உரையாகியிர்கள் கூறும் பல அரிய உரைகளையும்...

.....இடைக்கிடை சேர்த்து இது தமது உரையெனத் தெரியாவன்னம் பாதித்து, ஓர் குழந்தையிடத்துச் செம்மை, கருமை, பொன்மை முதலிய ஊனங் கிடைத்தவழி அதுவுமோர் ஓயியளைப்போல் யாளை குதிரை முதலை அந்தக் கேடான சில சித்திரங்களை யெழுதி அவற்றை நல்லவர்னாங்கால் பளபளக்கச் செய்தபோது சித்திரத் தியல்புணராதோர் அவற்றைக் கண்டாச்சரிய மனடியமாறு போலச் சாமானிய ஜனங்கள் கண்டு ஆச்சரிய மடை ம்படி,” கூறப்படி முறைகள் போலாது, மயிலேறும் பெருமான் பின்னோயவர்கள் தமது உரையின்கண் முன்னேரியற்றிய செய்யுட்களையும் முரைகளையும் ந்காங்குச் சிறிது சிறிது எடுத்துக் கூறுதல் முத்துக் கோவைக்குத் தொங்கக் காக்க மாணிக்கம், வயிரம் முதலியவற்றுலாய் பதக்கங்களை யமைக்குமாறு ராலா நின்றது.

கல்லாடமோ மிகச் சிறந்த நுலென முன்னே குறித்தாம். ஆகவே தற்கு இத்தகைய நல்லுரை யில்லாதிருப்பின் அதன்கணுள்ள அகவல்களின் பொருளை நன்குணர்தல் மகாதார்வபம். இவ்வரையினருமை ஏனைய

* மல்லாடப்படாது - சொல்லாடப்படாது. † மதுரை மகா வித்துவான் சுபா சுமதலியாரவர்கள் செய்த ஞான சதுஷ்ய வச்சிர தீப்பண துசிளைக்.

63. அகவல்களையும் படிக்கும்பொழுதன்றே விளங்கும். கல்லாடத்தின் பொருட் சுவையைப் பற்றி விவரித்தற்கு இது தருணமென்றாலின் விடுத் தொழிலோம். இவருடைய உரையில் இன்ன பாகம் உபயோக மற்றது என்று தள்ளுதல் முடியாது. இவர் இடைப்பிற வரலாகக் கொண்டு அநேக அகவல்களிற் கஷ்டமான பாகங்களை அர்த்த புஷ்டி நன்கு தோன்றுமாறு விலக்கணாக் தந்துறைத்தும், துறைகளோடு அகவலின் தாற்பரியங்களைப் பொருத்திக்காட்டிய மிருக்கின்றனர். இக்கல்லாடவிரையைப் படித்து ஆங்கித்தல் தமிழ் கற்பார் யாவர்க்கு மிகவும் மாவசியகமான காரியம்.

இனி சின்நூற்றுண்டிப் புலவரொருவர் சுப்பராய உபாத்தியாயர் என்பார் 37-வது அகவற்கு மேல் 30 அகவல்களுக்கு ஏகதேசம் நமது மயிலேறும் பெருமாள் பிள்ளை யுரையைத் தழுவி யுரைசெய்து இரண்டையுஞ் சேர்த்துப் பதினெட்டு இருபுது வருடங்கட்கு முன்னர் அச்சிட்டிருக்கின்றனர். எஞ்சியுள்ள மூன்றாவத்தினாலும் பொருள் தெரிந்திலவாம். இதினின்று மொரு பாகம் விசேஷமாய்த் திராவிடத்தில் எம்.ஏ. பரீட்சைக்குப் போகிறவர்களுக்குப் பாடமாக நியமிக்கப்பட்டு வருதல் ஆங்கிலம் பயின்ற தமிழ் மாணவர்கள் குத் தெரிந்திருக்கலாம்.

6. சுவாமிநாத தேசிகர்

சுவாமிநாத தேசிகர் என்னும் நாமதேயத்தையுடைய இம்மகா பண்டிதர் பாண்டிவளி நாட்டிலே வேளாளர் குலத்திலே பிறந்தவர். இவர் கல்விக்களஞ் சியமாகவும், கருணை முதலிய சுற்குணங்களுக்கு ஆகரமாகவும் விளங்கியவர். இவர், மயிலேறும் பெருமாள் பிள்ளையவர்களுடைய மாணுக்கரண்று காட்டி யிருக்கிறோம்.

இவருடைய மதமோ சைவ மதம் இவர் பரம்பரைச் சித்தாந்த சைவர் மரபினர். இவர் இளமைப் பருவத்திலேயே துறவறப் பீடியுடையவராதவின், திருக்கலைச் சுரப்பாரத் திருவாலுதுறை யாதீனத்தைச் சார்ந்து, அப் பொழுது அவ் வாதீனத்தில் ஞானதேசிகராக வீற்றிருந்த பீடிமத் அம்பல வாணி தேசிகரிடம் சிவதீசை பெற்று விளங்கியவர். இஃது, இலக்கணக் கொத்துப் பாயிரத்துள், “தீஷ்வா குருவணக்கா” எனத் தலைச்சாத்திட்டு மூன்றாவது விதியாக,

“ ஊரும் பேரு முருவ மில்லா
 எயினுங் திருவா வடுதுறை யூரைன்
 தம்பல வாணி ணென்னும்பெய ராதரித்
 தறிவே யுருவா யமர்ந்தசூரு ராயனைப்
 பொறையுடல் போகப் புகழுந்தடி போற்றுவாம்; ”

என்று கூறப்பட்டிருப்பதனாலே நன்கு விளங்கும். மேலும் மிவ்வாசியர்

ஆண்டு அவ்வாதீனத்தில் ஞானதேசிகர்பால் அருட்பணி புரிந்துகொண்டு அனுக்கத் தொண்டாய்ச் சின்னள் அமர்ந்திருந்தனர். இக்காலத்திற்குள் நமது தேசிகர் தமிழ் கற்குமாறு பன்னீரியாண்டு மயிலேறும் பெருமாள் பிள்ளை பாற் சென்றது. நந்தேசிகர் அவர் மாட்டுத் திராவிடம் பயின்றதோடே நின்றுவிடாமல், திருநெல்வேலி ஜில்லா இராசாவல்லி புரத்திற் கடித்த செப் பழைப்பதீக் கங்கபாபதி சிவாகாரியாரிடத்துக் கீர்வாண பாவையும் பயின்றனர். இங்கும் தாம் பயின்ற நன்றியறிதலை யுலகிற்குத் தெரிவிப்பான்றே “சம்ல்கிருத வித்யா சூரு வணக்கம்” என்று தீட்டிச்

“கெப்பறைப் பதியின் வாழ்சிவத் துவிசன்

கங் சபாபதி கருதுவட நாற்கடற்

நபோதனர் புகழுஞ் சௌவாதி ராச

அபுய பதங்களை யுண்மையொடு பணிவாம்,”

42

என்று கூறியதூடுமென்க. இவர் தம் பின்னுட்டகளில் சுகான தேசிகர் எனத் தீட்சாநாமப் பூட்சியிற் பொலிந்து திருநெல்வேலி ஆதினத்தைச் சார்ந்த சுசாந மடாலயத்தில் இருந்தருளினர்.

இவர் இருந்த காலம் முன்னே கூறியான்கு, 18-ஆம் நூற்றுண்டின் தொடக்கமேயாம். இதைப்பற்றி மயிலேறும் பெருமாள் பிள்ளை யவர்களது சரித்திரத்தில் வரைந்து சட்டிப்போங்தோம். ஆதலின் இவ்விஷயத்தைக் குறித்து விரித்துரையாது விடுகின்றோம், ஏனெனில், “கூறியது கூறல்” என்னுங் குற்றத்தினின் றந் தவிர்த்த பொருட்டு. இவர் வெசுகாலம் ஜீவித திருந்தாகக் கேள்விப்படுகின்றோம்.

இப்புலவர் புங்கவர் செய்த பிரபாந்தங்கள் “இலக்கணக் கோத்துரை” என்பதும் “தசகாரியம்” என்பதுமாம். இவ்விருநூலை மிவர் இயற்றினு ரென்பதைப்பற்றி ஜூயங்கொள்ளக் கிடத்தற்கு இடனில்லை; ஆகவே யினி யப்பிரபாந்தங்களின் குனு குணங்களைப்பற்றிக் கூறப்படுவாம்.

முதலாவதாகிய “இலக்கணக் கோத்துரை” என்னும் பிரபாந்தமானது ஒரு வியாகரண சாஸ்திரம். இஃது பாயிரமுட்பட வேற்றுமையியல், வினையியல், ஒழியியல் என்று நான்கு இயல்களை யடையத்து. ஆகவே பிது தமி மிலக்கணத்தின் ஒரு பகுதியும் அதிக முக்கியமானதுமாகிய சொல்லதி காரத்தின்பாற் படுகின்றது. இதில் 181 சூத்திரங்களை. இவற்றுள் ஒவ்வொரு விதியும் அருமையான வியாகரண ரகசியங்களை விளக்கிக் காட்டுகின்றது. இவர் தாங்கற்ற இலக்கண இலக்கியங்களில் இலைமறை காய் போல் மறைந்து கிடந்த அரிய உண்மைகளை யெல்லாங் தமது நுட்ப புத்தி யினு லாராய்ந்து கூறியிருக்கின்றனர். சூத்திரங்களைல்லாம் வெசு நேர்த்தி யாய் அமைந்திருக்கின்றன. இவர் “பலர் நூல்களிலும் பலருரைகளிலும் சிதறிக் கிடந்த சில விதிகளை ஒவ்வொரு சூத்திரத்தால் ஒருங்கே” யாவரும்.

அறியும்படி செய்திருத்தலின் “இலக்கணக் கொத்து” என்று பெயரிட்ட தாக்காரணங்களிலிருந்து விடுவது விதியுள்,

“என்னு வியன்றது

சிறப்பா யுள்ளன சிலதீத சுனனவை
மறப்பெறும் பகைவன் வாரிக் கொண்டன
ஏவன்கையி லகப்படா தடங்கின வவற்றானு
சிறத்தினைச் சிறியேன் சிறிய சிறுத்தமக்

குரைத்தனன்;”

43

என்று அவையடக்கம் கறியிருத்தலின் நயத்தை யாவரும் உணர்வார். இதிற் கருவி சொல்லும் பாயிரம் 7-வது விதிபுட்ட கூறப்பட்ட சில பாகங்களை யாழ்ப்பாணம், மகா-ஈ-ஈ-ஸ்ரீ சி.வெ. தாமோதரம் பிள்ளை யவர்கள் மறுத்து நியாயங்க் காட்டி கிருக்கின்றனர். இவற்றின் தாரதம்யியங்களைப் பற்றி விவரிப்பதற்கு இது தக்க காலமங்களின், அரை மனத்துடன் விடுகின்றும். இவருடைய கொள்கைளால்லாம் பரந்த தன்மையனவாகக் காணப்படுகின்றன. இத்தன்மையானது தற்காலத் தமிழ்ப் பண்டதாகவிடத் துக் காணப்படுவரிது. இவருடைய பரந்த கொள்கைகட்டு உதாரணமாக சுன்சிச் சில சூறிப்பாம்.

“மாரிபோற் கொப்பினு மந்தனை விட்டிக்
கூரிய நுடனே கொடுத்தும் பழகுது”

44

“முற்காலத்துப் போதகா சிரியர்
மொழிகுவர் மறையா ரகுமையாம் விதிகளை
வழிவழி நின்று வழங்கற் பொருட்டே
பிக்கா வத்தா ரெண்பய னினைந்தோ
விசையார் தாழு மிசையார் பூமிபி
விங்கன மாதலி னிறங்குமென் ரெண்ணி
யவைகளைத் திரட்டி யமைத்தனன்;”

45

என்பன முதலான கூற்றுக்கள் எல்லாம் மேற்கூறிய பரந்த கொள்கைக்குத் திருஷ்டாந்தமாதல் காண்க. இனியிலர் இவ்விலக்கணக்கொத்திற்கு உரையுஞ்சாமே யெழுதினர். இவரினங்கள் மெழுதியதற்குக் காரணமாக வைத்திய நாத ஈவல்லர் இலக்கண விளக்கத்திற்கு உரை யெழுதியதையும், சுப்பிரமணிய தீக்கிதார் பிரயோக விவேகத்திற்கு உரையெழுதியதையும் கூறுகின்றனர். இனி முதலாவதாகிய வேற்றுமையியலில் காரக இலக்கணத்தை விரித்துக் கூறுவான் ரெட்டங்குகின்றார். இடையிடையே வடமெர்ஸ்திக் கொள்கை ணோடு பொருத்திக் காட்டுகின்றார். இனி யிரண்டாவதாகிய வினையியலில், தொல்காப்பியமாகிய பேரிலக்கணங்களிற் காணப்படும் அறிய இலக்கண நட்பங்களையும் குறட் பர்மேலமூக்குரையில் ஆங்காங்குக் கறிக் கிடக்கின்ற

அருணமயான சில விஷயங்களையும் இவர் விதியிலே தொகுத்திருக்கின்றனர். இனி மூன்றாவதாகிய ஒழிப்பிலில் பிரயோக விலக்கணமும் அண்மை, தகுதி, அவாய்விலை, என்பன முதலான தருக்கநூல் சம்பிரதாயங்களும், உபசர்க்கம் பிரத்தியபயமாகிய இவற்றினிலக்கணங்களும் பொருள்கோளி விலக்கணங்களும் இவைபோல்வன பிறவும் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. இவர்,

“இந்தாந்துதாரணக் தொன்றுத் செய்யஞ்சு
சிலவே பெழுதினம் பலவே பெழுதின
முலக வழக்கினு ஞானரும் பொருட்டே,”

46

என்று தாம் சொல்லிய வண்ணம் உதாரணங்களைம் உலக வழக்கை விளைந்தும் எடுத்துக் காட்டிச் சூத்திரங்களை என்கு விளக்குகின்றார்.

இனி பிரண்டாவதாகிய “தசகாரியம்” என்னும் பிரபந்தமானது ஒரு ஞான நூல். இந்து சித்தாந்த சைவ மதசம்பந்தமான விஷயங்களை என்கு விளக்குகின்றதாதனின், இதற்கு விசேஷ மகிழ்ச்சி யேற்பட்டிருது. இது “பண்டார சாத்திரம்” எனச் சைவர்களால் வழங்கப்பட்டு வருகின்ற பதினாண்கு ஞான நூல்களிற் பதின்மூன்றாவது தாசின்றது. இதில் இவ்வாசியர் தமது புத்தி நட்பத்தை இனிது காட்டியிருக்கின்றார். இந்துலானே நமது தேசிகருடைய சொல்வளிமையும் தருக்கநூற் பயிற்சியும் இனைப் பென்ற விளங்குகின்றன.

இனிப் பொதுப்பட இவருடைய கண்டந சாமர்த்தியமும், வாதஞ்ச செயும் வண்ணமையும், இவைபோல்வன பிறவும், ஜோரோப்பா கண்டத்திலே 12 - ஆம், 13 - ஆம் தூற்றுண்டுகளிலே “ஸ்கல்மென்” என்று பேர் பெற்றிருந்த ஒருவித சாஸ்திரிமார்களைப்பற்றி யெமக்கு ஞாபகழுட்டுகின்றன. இதனாலே நக்தேசிகோத்தமர்க்கு விசேஷத் தாழ்வு தொடரிக்க மாட்டா தென்ற கொள்ளுதற்குச் சுற்றும் போசனை வேண்டிவதில்லை.

7. அருணசல கவிராயர்

அருணசல கவிராயர் என்னும் நாமதேயத்தைப் பெற்ற நம் தமிழ்ப் பாவலர், சோழவா நாட்டின்கண் உள்ள தரங்கம்பாடுபென்ற கடற்கரைப் பட்டினத்திற்கு அருகேயிருக்கின்ற தில்லையாடி யென்னு மூரிலே சாலீவாகன சகாப்தம் 1685-ஆம் ஆண்டிற்குச் சரியான கி. பி. 1712-ஆம் வருடம் பிறந்தவர். ஈஸ்தம்பிப் பிள்ளை யென்ற தந்தைக்கும், வள்ளியம்மாள் என்ற தாய்க்கும் புத்திர பாக்கியமாக ஜனித்தவர் இவர்க்கு மூத்த சகோதரர் மூவர் இருந்தனராமாதலாலும், வேறு உடன்பிற்தார்க் கில்லையாமாதலாலும், இவர் தம் தாய் தந்தையர்க்குக் கடைப் பிள்ளையாமினராதவின் அதிக அண்பு பாராட்டி வளர்க்கப்பட்டு வந்தார். இவர் தக்க பருவத்திலேயே வித்தியாரம்பஞ்ச செய்விக்கப் பெற்றுக் கல்வி கற்றுத் தமக்குப் பண்ணிரு

466 வி. கோ: சுரியநாராயண சால்தீரியாரியற்றிய முதற்

ஆண்டு போதறும் தம் இருமுது குரவரையும் இழக்குஞ் தூர்பாக்கியம் சம்பவித்தது. சம்பவித்து மென்னி நம் கவிராயர்க்கு அச்சிறுவயதிலேயே சென்தமிழனங்கின் மாட்டுள்ள அன்பானது வாரியென ஆரவாரித்து நம்புல வரை வளைந்துகொண்டது. உடனே நம் புலவர் தமது ஸ்நாடு நிங்கித் தம்மை நிங்காது பின்னெடுரும் அன்பு வெள்ளங் கடப்பதற்குப் * புகலான + புணை தேடப் புறப்படுவான் தொடங்கித் தருமபுர ஆதினத்திற்குச் சென்ற ஆண்டு வசித்த தம்பிரான்மாரிடம் ஓரந்புத நாவாய் பெற்றுத் தமது அந்புக் கடலைக் கடக்கப் புகுந்தார். இவரது “குசை நுனி யதனினுங் கூரிய மதி” மினைக்கண்ட தம்பிரான்மார் இவர்பான் மிகப் பீர்தியுற்றுக் கீர்வாண திராவிடாந்திர பாஷாகவி லவரை வல்லுநராக்கினதோடே நின்று விடாமல் “சைவ சித்தாந்தத் தெய்வ நன் னாலை”யும், அவற்றின்கணுள்ள இரகசியப் பொருள்களையும், ஜெய்திரிபற வோதுவித்தார்கள். இவர் விசேஷ மாகத் தமிழிலக்கணங் கற்றுதெல்லாம் தருமபுர மடத்தைச் சேர்ந்த அம்பல வாணக் கவிராயரிடத்தென்று சொல்லுப.

இவர் வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இவர் சித்தாந்த சைவர் மரபினராயினும் வைணவத்திலு மதிகப் பீர்தியுள்ளவர். மேலுமிவர் தாம் தருமபுர ஆதினத்திற் கல்வி கற்றமின் அம்மடத் தம்பிரான்மார் இவரைத் துறவியாக்குவான் முயன்றும், நம்புலவர் அவர்கள் கருத்திற்கு இசையாராய்த் திரும்பிவிட்டனர். பிறகு இவர் தமக்கு முப்பதாவது வயதிலே விவாகஞ் செய்துகொண்டு இல்லறம் நன்கு நடத்தற் பொருட்டுக் காசுக் கடையொன்று ஸ்தாபித்துக் கொண்டும் இராமாயணப் பிரசங்கஞ் செய்து கொண்டும் வந்தனர்.

இனி யிதுகிடக்க, நங்கவிராயர் தமக்கு 42-வது வயதில் புதுச்சேரிக்கு யியாபார சம்பந்தமாய்ப் புறப்பட்டு ஓரிரவு சீகாழி மடத்திற்றங்கினதாகவும், ஆங்கு இவருடைய சகபாடியாகிய சிதம்பரம் பின்னை யென்பார் தாம் பாடு வான் தொடங்கிப் பின் முடிவு பெறுதிருந்த பள்ளென்னும் ஒருவித பிரபந் தத்தை முடிக்கும்படி வேண்டிக்கொண்டதாகவும், அவருடைய வேண்டு கோட்கிணங்கி நம்புலவர் அதனைப் பூர்த்திசெய்து ஒரு வேலையாளிடங் கொடுத்துவிட்டுத் தமது நண்பிடஞ் சொல்லாது புதுச்சேரிக்குப் போய்விட்ட தாகவும், இது கேள்வியுற்ற சிதம்பரம் பின்னை யவர்கள், பள்ளினைப்பார்த்து மகிழ்ந்து நம் புலவரைத் தமக்குச் சமீபத்திலேயே யிருத்திக்கொள்ளும் நோக் கத்தினராய்ப் புதுச்சேரிக்குப்போன நண்பர் வருமுன் ஒருவீடு கட்டி, நமது கவிராயருடைய சமுசாரத்தினை யதன்கண் இருக்கும்படி செய்ததாகவும், புதுச்சேரியினின்றும் போந்த புலவரை யிட்டுக்கொண்டு அப்புது வீட்டிற்குச் சென்றதாகவும், ஆண்டு நம் புலவர் தம்மனைவி முதலாயினேறைக் கண்ணுற்றுக் கவிகூர்ந்து, அவ்விடத்திலேயே தம் பின்னாள் முழுவதுந் தங்கிவிட்ட,

* புகலான - அடைக்கலமான. † புணை - தெய்பம்

தாகவன் சொல்லுவராதலின் இவர் சீகாழி அருணசல கவிராயர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இனி நம் புலவர் சீகாழியிலிருந்தகாலத்து அஙேக பிரபந்தங்கள் செய்தனர். மேலே சொல்லிய பள்ளிகளையெரழித்து இவர் செய்த நால் ஜாந்தா கும். அவை சீகாழிப் பூராணம், சீகாழிக் கோவை, அனுமார் பிள்ளைத்தமிழ், இராம நாடகம், அஸோமுகி நாடகம், என்று பெயர் பெறும். இவ்வைத்து பிரபந்தங்களுக்குள்ளே யிவருடைய இராம நாடகம் ஒன்றே யதிசப் பிராதா வியத்தை யடைத்து பிரகாகிக்கின்றது.

இனி யிவருடைய பிரபந்தங்களிப் பற்றிப் பேசப்படுவோம். முதலாவது இவருடைய சீகாழிப் பூராணமானது ஏற்ககுறைய 1500 கவிகளையுடையது. இப்பூராணத்தில் இவர், சீகாழிக்குத் துவாதக நாமம் ஏற்பட்டதற்குக் காரணமிழுதமான கதைகளையும், சிவபெருமானு வத்தலத்துத் திருவிளையாட்டயாற்ததாகக் கூறப்படும் இல்லைகளையும் பற்றி நன்கு விவரித்துக் கூறி மிருக்கிள்ளனர். இப்பூராணம் வெகு சகமாக அமையாதபோதிலும், அதை மாகத் தாழ்த்த தரத்திற் சேர்ந்ததன்று; சில விடங்களிற் செவ்வீனை பொரு காது கடின நடையிலமைக்கப்பட்டிருக்கிறது. இவர் இடையிற் கறுங்கற்பள்ளிகளைவும் விசேஷமாகச் சாமாநியமானவை யென்பது பெரும்பாலார் கொள்கை.

இரண்டாவதாகிய சீகாழிக் கோவையும் கைக்ககப்படவில்லை, சிலர் சீகாழிக்குப் பூராணமொன்றைத் தவித்து இவர் வேலூறுங்களுக்கு செய்யவில்லை யென்றுங் கூறுப் படும். இனியிவருடைய சுந்தர யூகத்தையும் கற்பனு சாமர்த்தி யத்தையும் பற்றி யோசிக்குமிடத்துக் கோவைப் பிரபந்தஞ் செய்ய இவர் வல்லுநரல்லரென்பது போதுமென்று கூறவாருமூலர்.

அனுமார் பிள்ளைத்தமிழ் என்பது வழக்கம்போலப் பத்துப் பருவங்களுடையதாய்க் காணப்படுகின்றது. இது சற்று நல்ல நடையில் எழுதப்பட்டிருக்கின்றது. சிற்சில கவிகள் மாத்திரமே நல்ல நடைடெருவில்லை. சில கற்பனைகள் படிப்போர்க் காங்கர் தரத்தக்கன.

மேற்கூறிப் போந்த பிரபந்தங்களிலெல்லாஞ் சிறந்த தாயும், விசேஷமாகப் படிக்கப்படுவதாயும் இருக்கின்ற இராம நாடகத்தைப்பற்றி யேகதேசம் பேசப் படுகிறோம். இது கம்பராமாயனக் கதையை நாடகமென நாமஞ்சுட்டி விருத்தங்களாகவும், கீர்த்தனங்களாகவும், சீகாழிக்குச் சமீபத்திலேயுள்ள சட்டைநாதபுரத்தினின்றும் போந்து சங்கீத வித்துவான்களாய்க் காணப்பட்ட வேங்கட்டாமையீ, கோதண்டராமமையீ என்னுமிருவருடைய உதவியைக்கொண்டு இராக தாளங்களுக்கு இசைய நம் புலவராலீயற்றப்பட்டது. இதையில் தமக்கு அறுபதாவது வயதிற்குண் பாடினுரென்ப. இங்கு தற்காலத்திலே மகா-ா-ா-ழீ பே. கந்தாம் பிள்ளையவர்கள், எம். ஏ. யால்

எழுதப்பட்ட மனைஞ்மனையும் என்ற நாடகம் போலாது, “தொந்திக் கணபதி தோன்றினாரோ” என்று குதிக்கும் கூத்தமார்க்கத்திற் பட்டதாயினும் பெரும்பான்மையோராற் படிக்கப்படுதல் யாவர்க்கும் தெரிந்த விஷயம். இப்புத்தகத்தின்கட்டு மிவருடைய சொல்லவிழையும், நயமுங் “கற்போர் நெஞ்சங் காமுறப்படுத்துங்” தகைபனவென்பது வெள்ளிடை மலைபோல் விளங்குதலாறிக். இது சென்னைப்பட்டினம் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் சமூகத் திலாங்கேற்றறப்பட்ட தென்ப. இதற்கு ஆதாரமாகச்,

“சித்திதரு கிறவுல்லி புத்திதருகிற வல்லி தேவர்கள் வணக்குவுல்லி
தில்லைா யகவுல்லி சிவகாம வல்லியிரு திருவிழிக் கருணையாலே
சத்யவாச கலென்று பூமண்டலரதிபர்க்டாமெங்க தூந்துதிக்குஞ்
சகலபா லாநிபுண மணலிமுத் தக்குஷ்ண சதுரங் வாழிகண்டாய்.
நத்துமலர் குவளைநான்; மதியீ; செஞ்சாலி நான்; கருஷி மழழுமேகீ;
நனினான்; பரிதீ; மின்லைநான்; அங்ஜைநி; காங்கவிஞான்; வழுதிகோண்;
சத்தமுன ராமரயனாந்தனைக் கொண்டுளது சுமகமது பெறவருகிறேன் [நீயே]”
சொற்பொரு எறிந்தனவு சொல்லுவேன் கேட்கவே துணையாக வேண்டு
என்ற சிட்டுக்கவியினையும், அரங்கேற்றத்திற்குப் பின் நம்புலவர் பாடிய,

“கனந்தந்தான் கனகாபி ஷேகந் தந்தான்
களங்கமிலாக் கருப்பொருளோ யழைத்துத் தந்தான்
மனந்தந்தான் முடிகுட்டு மாலை தந்தான்
வாணிசிங்கா தந்திருத்தி வரிசை தந்தான்
இனந்தந்தான் ராமகதை எவர்க்கும் தந்தான்
னெண்ராமா யணக்கவிஞ னெணப்போர் தந்தா
னனந்தந்தான் மணலிமுத்து க்குஷ்ண பூப
நகந்தந்தா னிருமையிலுஞ் சுகந்தந் தானே”, 48

என்ற கவியினையுங் கொள்க. இதற்குமுன் இஃது ஒரு முறை ஸ்ரீரங்கநாதர் சங்நிதியில் வாசித்தரங்கேற்றறப்பட்டது என்ப.

இனி அசோமுகி நாடகமானது விசேஷமாகப் படிக்கப்படாமையானும், இராம நாடகம் போல் அதன்கண் அவ்வளவு சிறப்பின்மையானும் பிறவாற்றுனும் விடித்து மேற்செல்வாம்.

இத்தகைய நம் கவிராயர் தம்மிறுதிக் காலத்துச் சைவ சங்நியாசம் பூண்டு சின்னாள் திரிந்தனர். இவர் கி. பி. 1779 - ஆம் ஆண்டு தமக்கு 67 - வது வயதிலே சிகாழித் தலத்திலே சிவலேகப் பிராப்தி யடைந்தார். இவர் சாமாநிய ஜனங்களான் மிகுதியுங் கொண்டாடப்படுகின்றார்.

8. கடிகை முத்துப் புலவர்

கடிகை முத்துப் புலவர் என்ற பெயர் படைத்த இந்த வித்துவான், திருக்கெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த சமஸ்தானமாகிய எட்டைய புத்திற் பிறப்பு வாய்ந்தவர். இவர் இருந்த காலம் 18-ஆம் நூற்றுண்டென்றே கொள்ளப்படும். அஃதெங்கனம் கொள்ளப்பட்டதெனில், எம்புலவர் அவ் வெட்டையுருத்தை யரசாண்ட சுவீராம வேங்கடேசர எட்டம் நாயக்கரது வாசல் வித்துவானு மிருந்தாராதலின் இவர் அந்தந்துண்டுப் புலவரென் இரும். இவர் அவ்வரசனது வாசல் வித்துவானென்றதற்கு அச் சமஸ்தானத்திலேயே கர்ண பரம்பரையாக யாம் கேள்விப் பட்டதும்,

*“கருப்பஞ் சிலையு மோர்கரமே கண்டே னுலுஞ் சூகரமே
காமப் பயது முட்கரமே கண்ணயைத் தொடுத்தான் சிக்கரமே
வருத்தம் புரிவா ரகேகரமே வல்லார் மடவார் நிசகரமே
மாமால் வேங்க டேசெரட்டன் வருவான் வருவா னென்றிருந்தேன்
திருத்தம் படிக்கு மனைகரமே செய்தா னினித்தி வாகரமே
தினியில் வருவா யெனக்கரமே தெரிய வுதித்தான் சக்கரமே
பொருத்தங் தருங்கண் னுகரமே போர்வேட் கிலையீ ராகரமே
பூவை மாருஞ் சேகரமே புகழ்ந்தேன் ரத்தி னுகரமே,”

என்ற கவியும் இதுபோன்ற பிற கவிகளும் ஆதாரங்களாகின்றன. 49

இவருடைய கல்லீயரினினைக் குறித்துச் சொல்லுதற்கு மேற்கூறிய கவி யொன்றே தக்க ஆதாரமாம். இவர் செய்த பிரபந்தங்களைல்லாம் விசேஷ மாக நரஸ்துதியாகவே மிருக்கின்றன. இவராற் செய்யப்பட்டனவாகச் சொல்லிக் கொள்ளும் பிரபந்தங்கள் மூன்று மாத்திரம் அச்சிடப்பட்டிருக்கின்றன. அவை சமுத்திர விலாசமும், தீக்குலிசயமும், திருவிடைமஞ்சாந்தாதி யும் ஆகும்.

இனி மேற்கூறிய பிரபந்தங்களின் நயங்களைப்பற்றி யெழுதப் புகுவாம். முதலாவதாகிய சமுத்திர விலாச மென்பது நூறு செய்யுட்கள் அடங்கியது. இதற்குக் கழிக்கறைப்புலம்பல் என்று மற்றொரு நாமுண்டு. சமுத்திரக்கரை யோரத்திலே இருந்து தலைமகளைப் பிரிந்து ஆற்றுமையால், மன்மதனுடைய பேரினக்யாகிய கடலானது உத்தோஷிக்கத் தலைமகள் வருந்தா னிற்றலே யின்நா வின் விதயமாகும். இதிலேயே மிவருடைய கழ்ப்பு சாமரத்தியமும், சுதந்தர யூகமும் வருணைத்திற்றும் இனிது விளங்குகின்றன. சிற்கில கவிகள் சமுத்தி ரத்திற்கும் அரசனுக்கும் சிலைடையாக அமைக்கப்பட்ட டிருக்கின்றன. சில செய்யுட்களில் தீரிபு மடக்கு முதலிய சொல்லணிகள் இடையிடையே காட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்நூற் பயிற்சி யொன்றையே கருதி இந்தப் பிரபந்தம் மிகவுங் கொண்டாடப்படுகின்றது.

* இது சமுத்திர விலாசச் செய்யுள்

இரண்டாவதாகிய தீக்கு விசயம் என்பது திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த ஒரு சிறு சமஸ்தானமாகிய சிவகிரிக்கு அரசனாகிய வரதன் ராம வன்னியனைப் பாட்டுடைத் தலைவனுக்கக்கொண்டு விளங்குகின்றது. இஃது அவ்வரசனுடைய செல்வம், சிறப்பு, அதிகாரம், பராக்கிரமம் முதலிய வற்றை விரித்துக் கூறுகின்றது. இதிலே 320 கவிகளுள். இது சற்று எளிய நடையிலமைக்கப்பட்டுள்ளது.

இனி மூன்றாவதாகிய திருவிடைமருதாதி கும்பகோணத்திற்குத்த திருவிடை முருதூரிலுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்டது. இது அந்தாதி நியமத்திற் சற்றேற்றும் வழுவாது நூறு பாடல்களாலாகியது. இவ்வாந்தாதியில் லாங்கங்கவிகள் துறைப்பொரு ஓமைந்துள்ளன. அந்தாதி தொடை யும் பாட்டுக்களின் போக்கும் வெகு நேர்த்தியாயிருக்கின்றன. இவர் இப்பிரபாந்தத்தைக் கெய்ததனுலே யிவரைச் சைவரென்று கொள்ளுதற்கு இட ஆண்டு. மேலும் இந்துலோன்றுதான் நம் புலவர் கெய்தவற்றுட் கடவுண் மேலது என்று தோன்றுகின்றது.

இவர் மேற் கூறிய பிரபாந்தங்களைத் தவிர்த்து அநேகங் தனிப்பாக்கள் கெய்திருக்கின்றனர். அவை மிகவும் ஆச்சியிகரமாகச் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுட் சிலமடக்கு எண்ணும் அலங்காரத்தோடும் சிறந்த சப்தாரத்தங்களோடும் விளங்குகின்றன. இத் தனிச் செய்யுட்களை யெல்லாம் தனிப் பாடற்றிரட்டு எண்ணும் ஓர் அருமையான புஷ்டகத்தில் பரக்கக் காணலாம். *

9. தாமோதரம் பிள்ளை

புது நாற்றுண்டு பிறந்து யாவும் இனிது செல்லும் என்றெண்ணி எதிர் பார்த்து நின்ற நந்தந் தமிழுலகம் பெரிதுங் துன்புறந்தக்கதோர் நிகழ்ச்சி கேட்டு நடுஞ்குகின்றது. அந்தோ! புதுதாற்றுண்டு பிறந்த அற்றை ஞான்றே செந்தமிழுலகிற் செம்மை சான்று விளங்கிய எமது ரூப்பறூதார் - சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் இவ்வகை வாழ்வை நீத்துச் சிவபிராண்றிருவடிநிழலிற் சென்று சேர்ந்தனர். என்னே உலகம்! என்னே வாழ்க்கை!!

தமிழ்ப்புலவ ரில்லங்களிற் பஜையோலைச் சுவடிகளிற் சிறைப்பட்டுக் கிடந்து தவித்த செந்தமிழுணங்கு நல்லாடையுடித்துத் தெலுங்கு, கன்னட மாதிய பாங்கிமாரோடு அச்சவாகனமேறி நாடெங்கும் உலாவருமாறு செய்தற்கட்ட பேரூக்கமெழுத்து உழைத்து நின்ற நம் பிள்ளையவர்கள் காலஞ்சனங்ரன ரெண்பதுணர்ந்த யாவுரோ தமது அவல் மெய்ப்பாட்டினையடக்க வல்லார்? அவ்வாறுக யாம் எமது துண்பத்தை யடக்கப் புகுதலெவன்?

* இப்புத்தகம் சென்னைப் புத்தகப் பிரசாரகர் ஜி. புத்பரதச் செட்டியாரவர் கால் அச்சிடப்பட்டு வெளியாகி பிருக்கிறது. ஆங்குக் கண்டு கொள்க.

மனத்தின்கணுள்ள துக்கம் வாய்விடுத்துக் கூறுமிடத்துச் சிறிது தணியு மன்றே. அங்ஙனங் கூறுதற்கட்ட குறை நிகழுமாயினும் உலகம் எம்மைப் பொறுக்க.

வாழ்க்கை

நமது தாமோதரம் பிள்ளையவர்கள் யாழ்ப்பாணத்துச்சித்தூர் - வைரவ நாத பிள்ளையவர்களது குமாரர். இவர் கி. ஏ. 1832 - ஆம் வருடம் பிறந்தனர். ஆண்டுள்ள யாழ்ப்பாணத்துக் கல்லூரியில் ஆங்கிலமும்; சன்னிக்கம் முத்துக்குமாரசுவாழி பிள்ளையவர்களிடம் தமிழ்க்கலையும் பயின்றனர். 1852-ஆம் வருடம் அக்கல்லூரியினின்றும் பரீட்சையிற்றேறிப் பட்டம் பெற்று வெளிப் போந்தனர். பின்னர்க் கோப்பாயிலுள்ளதோர் கல்விச் சாலையிற் போதகா சிரியராய் அமர்ந்தனர். அக்காலத்துச் சென்னையில் விளங்கிய பேர்ஸில்லு துரையவர்களால் அழைக்கப்பட்டுச் சென்னைக்குப் போந்து தினவர்த்தமானி யென்றதோர் தமிழ்ப் பத்திரிகையை நாடோறும் பதிப்பித்து வந்தனர். அங்ஙனம் பதிப்பித்தற்கண் நமது பிள்ளையவர்கள் உலகிற்குக் காட்டிய தமிழ் நூற்பயிற்சியும் ஆராய்ச்சி வண்மையும் அவர்க்கு மிக்க புகழ் விளைத்தன. இஃதுணர்ந்த துரைத்தனத்தார் பிள்ளையவர்களை இராசதானிக் கலா சாலையில் தமிழ்ப்பண்டிதராய் அமரந்படி வேண்டிக்கொண்டனர். அங்ஙனம் அக்கலாசாலையில் தமிழ்ப்புலமை நடாத்தி வருபவர் 1857-ஆம் வருடத்து முதன் முதலில் ஏற்பட்ட சென்னைச் சர்வ கலாசாலைப் பிரவேச பரீட்சையில் தேறினார். பின்னர் அவ்வாறு தேறி நான்கு திங்கள் கழியுமுன் 1868-ஆம் வருடத்தில் நிகழ்ந்த பி. ஏ. பட்டப் பரீட்சையிலுங்தேறினார். எனவே நமது தமோதரம் பிள்ளையவர்கள் சென்னைச் சர்வகலாசாலையில் முதலிற் பி. ஏ. பட்டம் பெற்ற இருவருள் ஒருவராவர். பிள்ளையவர்கள் பி. ஏ. பட்டம் பெற்ற வுடன் கள்ளிக்கோட்டைக் கல்விச் சாலையில் உதவி உபாத்திபாய்யா யனுப் பப்பட்டனர். ஆண்டிருந்து சென்னைக் கோட்டையில் உயரியதோர் உத்தி யோகத்தி லமர்ந்து பல துரைகளாலும் தமது வாய்மை, நேர்மை, மேற்கொண்ட கடமை தவறுமை ஆகிய நற்குணங்கள் காரணமாகப் புகழுப் பெற்று விளங்கி, 1882-ஆம் வருடம் உபகாரச் சம்பளம் பெற்று வேலையினீங்கினார். இடையில் இவர் கோட்டையில் வேலையிலமர்ந்திருக்கும் போழ்தே 1871-ஆம் வருடம் பி. எல். பரீட்சையிலுங் தேறியிருந்தனர். ஆகவே தாம் வேலையினீங்கினவுடனே 1884-ஆம் வருடம் குடங்கதயம்பதி யில் நியாயவக்தாவாய் அமர்ந்தனர். அதன்மேற் புதுக்கோட்டைச் சமவீதானத்தில் நியாயாதிபதியாயிருந்து உலகிற்கு நன்மை செய்வாராயினர். அக்காலத்தில் அவர்க்கு மகப்பிரிவு நேரிட்டமையின் வேலையை விடுத்துச் சென்னைக்கு வந்துவிட்டனர்.

தமிழ்நூற் பதிப்பு

இது நிற்க. குடங்கையிலிருந்தபொழுது அச்சிடப்படாத பல அருமையான தமிழ் நால்களைப் பணியோலைச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கத் தொடர்க்கினர். அவ்வாறு அவர் பதிப்பித்த நால்களுட் பெரும்பாலன சாமாரிய சனங்கள் பயிலாதனவும் ஆதிகமாய் விலைப்படாதனவுமாகிய இலக்கண நால்களாம். தமிழின்மீது ஆர்வம் மிகுஞ்ச இற்றை ஞான்றினும் அவைகள் பெரிதாக கவனிக்கப்படுகின்றவாமாக அந்நாட்களில் அவை விலைப்பட்டில் என்பதோர் ஆச்சரியமான்று. அன்னணம் அவர் பிரசரித்த இலக்கண நால்கள் தோல்காப்பிய ஈச்சினுங்க்கினியம், தோல்காப்பியச் சேஞ்சுவரையம், வீரசோழியம், இறையனுரூபப் போகுஞ்சை, இலக்கண விளக்கவுரை என்பனவாம். சங்க நால்களில் எட்டுத் தொகையுள் ஒன்றுகிய கலித்தோலைக்கும் இவர் பதிப்பித்ததே. பின்னர் தமிழிலக்கியங்களுட் பெரிதும் திரிசோற்களான் யாக்கப்பட்ட தனிகைப்புராணமும் சிறு காப்பியங்களுள் ஒன்றெலக்குத்தப்படும் துளாமணியும் பின்னையவர்கள் முயற்சியான் வெளிப்போந்தன. இவை தம்முட் பல பகுதிகள் பிரதம கலாபரிட்சைக்கும், பி.ர., எம்.ஏ., பரிட்சைக்கட்டும், அவ்வக் காலங்களிற் பாடங்களாய் ஏற்படுத்தப்பட்டன. இவர் பதிப்பித்த நால்களெல்லாம் இவரது சக்கச் செய்யுட் பழக்கத்தினையும், தனுகியணருக் கூரிய மதியினையும், ஆராய்ச்சி வண்மையினையும் பெரிதும் புலப்படுத்துகின்றன. அவ்வங் நால்களின் பதிப் புரைக்கட் பல அரிய பெரிய விடயங்களைச் சிக்கறவாராய்ந்து தெள்ளிதற் றெரித்துளர். இவர் தமது இறுதிக்காலத்தில் எட்டுத் தொகையுளைஞ்சு கொண்டுகிய அகநாளாற்றினைப் பரிசோதித்து வந்தனர். ஐயகோ ! அகப்பாட்டு அகப்பாட்டாகவே நின்றது.

புலவர் மதிப்பு

இவ்வாறு மிகப் பெருமை வாய்ந்த நால்களைப் பரிசோதித்துப் பதிப் பித்தமை காரணமாக இவர்க்குப் புகழ் மிகுவதாயிற்று. தமிழ்ப் புலவர்களி டத்து மிக்க நன்கு மதிக்கற்பாடுற்றனர். பற்பல நாட்டுத் தமிழ்ப் பண்டிதர் களும் இவரைச் சலஞ்சலத்தைச் சூழும் வலம்புரியெனச் சூழ்வாராயினர்.

பரிட்சைக்குந் திறமை

இத்தகைய புலவர் பெருமானது ஆற்றலும் நல்லொழுக்கமுங்கண்டு சென்னைச் சர்வகலாசாலையார் இவரைப் பரிட்சைக் கார்த்தராகப் பல்லாண்டுகளில் ஸியமித்தனர். இவர் அங்கும் அத்தொழில் புரியுமிடத்துத் தமக்கியல்பாயுள்ள நேர்மையும் மாணவரிடத்து இரக்கமுங் காட்டியே வந்தனர். சென்னைச் சர்வ கலாசாலையில் தமிழ்ப் பரிட்சைக் கார்த்தர்களாபிருந்த கனவான்களொவரும் இவரது கல்விக்கு ஈடாவாரல்ல. இவர் பரிட்சை ஈனுக்களெல்லாம் மாணுக்கரது நட்பமதியினைப் புலப்படுத்துவனவாம். மாணுக்கர்

இயல்பற்றும் வகுப்பின் தரமறிக்கூடிய குறித்தகால வளவறிந்தும் வினாப்பத் திரிகை கொடுக்கும் பரீட்சாதிகாரியை யிழுந்த தமிழ் மாணுக்களின் துரதின்டுத் தத்தை யென்னென்பேம்! இத்துணை நலம் வாய்ந்த இவர் நம் சென்னைச் சர்வகலாசாலை யவுயவிகளுள் ஒருவராகவு மிருந்தனர்.

நாலாசிரியத் தன்மை

பிள்ளையவர்கள் பதிப்பித்த நூல்கள் போதத் தாமே புனைந்தியற்றியன கட்டளைக் கலித்துறை யென்னுமோர் இலக்கண நாலும், வசன சூளாமணி யென்னுமோர் உரைநடை நாலும், சைவமகத்துவ போதம் என்னுமொரு சைவசமய நாலும், ஆரூம் வாசக புத்தகம், யழும் வாசக புத்தகம் என்னும் கல்வி யறிவிற்கிறோம் இளஞ்சிறூர்க்கென வகுத்த வசன நூல்களும் பிறவுமாம். இவரது உரைநடை செந்தமிழ்த் திரிசொற்கள் மலிந்து சொல்லுக்கும் பதசாலங்களும் இயைந்து கட்டுரைச் சுவையங்காட்டி இயல்வது. இவ்வியல்பு பற்றி யன்றே இவர்தம் வசன சூளாமணி பிரதமகலா பரீட்சைப் பாடமா யேற்பட்டதால் மென்க.

ஓமுக்கம்

இவரால் ஆதரிக்கப்பட்டோரும் இவர்க்கு நன்பராய் நண்ணினோரும் பலதிறத்தினர். தென்னுடெங்கும் இவரை யறியாதார் எவருமில்லை. இவர் உண்மைதோன்ற வாதஞ் செய்வழித் தமது நன்பர்களுக்காகச் சார்ந்து பேசியும் பிறருக்காக விலகிப் பேசியும் ஒழுகுறு மியல்புடைய சில போலி மாக்கள் போலாது எப்பொழுதும் நடுவிலிலை குன்றுதவாறு நடந்து வந்த ஏற்றமிழாளர். தவறநர் நன்பரேயாயினும் நொதுமலரே யாயினும் அவரை நல்லறி ஆட்டித் தெருட்டுவார் இவர். நம் பிள்ளையவர்களும் திலான் பஹதூர் வி. கிருஷ்ணமா சாரியவர்களும் நன்பர்களே யாயினும் மாறுபட்ட இடங்கள் பலவுளா. இன்னும் இவர் தற்காலத்துப் பிறர் வன்மை கண்டு அழுக்காறாடையும் புன்மக்கள் போலாது பிறரு பேராற்றல் கண்டும் யெல்லாம் அன்னரை வியர்தும் ஆதரித்தும் பாசிலளித்தும் போற்றியும் கொண்டாடியும் ஒழுகி வந்தவர். அந்தோ! இத்தகைய அன்புடைய யண்ணலை இழுந்த தமிழ் வாணர் பெறிதும் கறவையிற் பிரிந்த கண்ணெனக் கையுற்று அயர்வார்கள் நன்பதொருதலே.

பட்டப் பேறு

நமது சென்னைத் துரைத்தனத்தார் எப்பொழுதும் யோக்கியதை கண்டும் யெல்லாம் கவனித்துத் தக்க பட்டமளித்து வருபவராதலின் நமது தாமோதரம் பிள்ளையவர்கட்கும் ரூவ்பக்குரை என்ற பட்டத்தினை 1895-ஆம் வருடத்தில் அளித்தார்கள்; அளிதன்றியும் தமக்குத் தமிழ் மொழியின்கண ஜூயப்பாடு நேர்ந்துழி யெல்லாம் அவரிடங் கேட்டும் தெளிந்தனர். இவ்வாறு இவர்

துரைத்தனத்தார்க்கே யன்றிப் பிறர்க்கும் விகழ்ந்த ஓயங்களையும் அறத்தனர். எனவே, இவர் வாய்மொழி பலர்க்கும் மேற்கோளாயின.

இறுதிக் காலம்

இவரது தேக செளக்கியம் 1888-ஆம் வருஷம் விகழ்ந்த புத்திர சோகங் காரணமாகச் சிறிது சிறிதாகக் குறையத் தலைப்பட்டு இறுதியிற் சென்ற ஆறு மாதமாக மார்பு நோய் கண்டு வைத்திய நூல் வல்ல பலருதவி செய்துஞ் செவ்வைப்படாது போயிற்ற. ஆகவே நற்குணமும் நேரிய வாழ்க்கையு முடைய வரும்; சென்தமிழ்ப் புலவரும், பல தமிழ்நூற் பதிப்பாசிரியரும் சென்னைச் சர்வ கலாசாலைப் பல்லாட்டைப் பாட்டைக்க கர்த்தரும், தமிழ் வள்ளலாரும், சென்னைச் சர்வகலாசாலை யவயவிகளுள்ளாரும், நமது ஞானபோதினிப் பத்திரிகைக்குப் பேராதாவா யிருந்தவரும், பாவலர் நண்பரும், எம்மீது ஆர்வ முடையாரும், எம்மைத் தீராவிட சாஸ்திரி யென்றழைப்பாரும் ஆகிய நமது தாமோதரம் பிள்ளையவர்கள் இவ்வுலகினின்றும் நீங்கினார். இத்தகைய புலவர் கோமான் இறந்துபட்டார் என்பது தெரிந்த தமிழர் குழாம் இரங்குமாறு இற்றென எம்மாற் புனிதவியலாது. இவர் இறந்துபாடு தமிழுலகஞ் செய்த பாவமோ தேவர் தங்கயம்பற்றிச் செய்த கொமோயமோ? அறயேம்.

இனிக் காட்டகத்து மலர்ந்து மனிதர்க்கு இன்பம் பயவாது தாமே யழியும் மலர்கள்போலப் பல தமிழ் வித்துவான்கள் உலகில் வெளிப்போத ராது காலஞ் சென்றனர்; அன்னார் கதி மிகவு மிரங்கத்தக்கதே. இவ்வாறன்றி நமது தாமோதரம் பிள்ளையவர்கள் பல நூல்கள் அடக்கிட்டும் சில நூல்களியற் றியும் பலரோடாவளாவியு மிருந்து காலஞ் சென்றமையின் இவர் இறந்தும் இறவாதவரே யென்பது யாவரு முனர்ந்ததே.

காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கட்டுதல்போ

ஞமோது செங்தமிழ் னன்னூல் பலதொகுத்த

தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செங் நாப்புலவீர்.